

# கட்டுத் தெர மஞ்சளி

ஆண்டு - 7

திருத்திய ஆறாம் பதிப்பு

ஆக்கம்:

பன்றிதர்: ஈ. வெலுப்பிள்ளை [�. வே.]

வெளியீடு:

ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை,  
235, காங்கேசன்துறை விதி,  
யாழ்ப்பாணம்.

விலை ரூபா: 33/-

ஆராம் பதிப்பு - 1912 ஆண்.

பதிப்புரிமை: ஆக்கியானுக்ளி

அதைப் பதிப்பு:

ஸ்ரீ சுப்பிரமணிய அதைம்,  
63, B. A. தமிழ் வீதி,  
வாழ்ப்பாணம்.

வெளியீடு:

ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகாலை,  
235, காங்கேசன்துறை வீதி,  
வாழ்ப்பாணம்.

## பதிப்புரை

மாணவர்கள், தாம் தாம் அறிந்தனவற்றைக் கிரமமாக வெளிப்படுத்தும் ஆற்றலிலேயே அவர்களின் கல்வி வளர்ச்சி தங்கியுள்ளது என்னாம். இத்தகைய கருத்து வெளிப்பாட்டுக்குக் கட்டுரை ஒரு சிறந்த வாயிலாகும். ஒரு பொருள்கள்ப் பல அம்சங்களாக வகுத்து, அவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பந்தியில் அமைத்துக் கட்டுரை எழுதும் முயற்சி, பெரும்பான்மையும் ஏழாம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்படுகிறது. அம்முயற்சியில் மாணவர்க்கு ஊக்கமளித்தலும் வழிகாட்டலும் மிக அவசியமாகும். அதற்கு இச்சிறுநூல் உதவும் என்பது எமது நம்பிக்கை.

ஏழாம் ஆண்டு மாணவர்களின் மனவளர்ச்சியையும் கிருக்கும் ஆற்றலையும் சொல்வளத்தையும் கருத்திற்கொண்டே இந்நால் ஆக்கப்பட்டுள்ளது. புதிய பத்துக் கட்டுரைகள் சேர்க்கப்பட்டு “30 கட்டுரை மஞ்சரி” என்னும் பெயரூடன் ஆறாம் பதிப்பாக வெளிவருகிறது. இதிற் கொடுக்கப் பட்டுள்ள பொருள்கள், ஏழாம் ஆண்டுக்குப் பொருந்துவன. சிறிய வசனங்களில் மிகக் குறைந்த அரும்பதப் பிரயோகத்தோடு கட்டுரைகள் எழுதப் பட்டிருப்பதனால் அவற்றை மாணாக்கர் பயிலுதல் இயலும்.

இக்கட்டுரை மஞ்சரி, ஏழாம் ஆண்டு மாணவர்களின் எழுத்துப்பாட்டத்திற்குரிய ஒரு துணை நூல். மாணவர்கள் இதிலுள்ள கட்டுரைகளை மாதிரிகை களாகக் கொண்டு, தம் அறிவுக்கும் கற்பணங்கும் ஏற்ற வகையிற் கட்டுரைகளை எழுதிப் பழகுதல் நன்று.

இச்சிறு நூலை ஏழாம் ஆண்டு மாணவர்களும் ஆசிரியர்களும் தக்கமுறையிற் பயன் செய்வார்கள் என எண்ணுகிறோம்.

பதிப்பாளர்

## பொருளாட்க்கட்டுப்பு

	பக்கம்
1. எனது முதற் புகைவண்டிப் பிரயாணம்	— 1
2. சிரிக்கும் மலர்கள்	— 3
3. எனது செல்லப்பிராணி	— 5
4. எனது வீட்டில் நிகழ்ந்த நகைச்சுவைச்சம்பவம்	7
5. நான் ஒரு வினியானால்	9
6. நான் கண்ட கனவு	— 11
7. தந்தைக்குக் கடிதம்	— 13
8. வாளொலியின் பயன்கள்	— 16
9. குதையாக்கம்: சேவலின் செருக்கு	— 18
10. இயற்கையின் சிற்றம்	— 20
11. வகுப்புக் கதிரை (குயசரிதை)	— 23
12. எனது பாடசாலை விளைபாட்டுப்போட்டி	— 25
13. காலைக்காட்சி	— 27
14. தொற்று நோய்கள்	— 29
15. உரையாடல்: பாடசாலைக் காண்டாட்டம் ஒன்று	— 31
16. எங்கள் அருமைப் பாட்டி	— 33
17. எனது கிராமம்	— 36
18. ஆசிரியருக்குக் கடிதம்	— 38
19. நான் ஒரு தேனீ (குயசரிதை)	— 40
20. எனது பேனா	— 42
21. மஸைநாள்	— 45
22. கவாயி ஞானப்பிரகாசர்	— 47
23. நான் பார்த்த ஒரு திருமணம்	— 49
24. நான் ஆசிரியரானால்	— 51
25. ஒரு திருநாள் -தைப்பொங்கல்	— 54
26. மலைநாட்டில் நான் கண்ட காட்சிகள்	— 56
27. குதையாக்கம்: ஒழுக்கம் உயர்வு தரும்	— 58
28. நான் கண்ட தெரு விபத்து	— 61
29. உரையாடல்: வீடுமுறையைச் சழித்தமுறை	— 63
30. கல்வியின் பெருஞ் சிறப்பு	— 65

## எனது முதற் புகைவண்டிப் பிரயாணம்.

குறிப்புகள்: 1. பிரயாணத் தெய்தநாள் 2. புகையிரதறி கலைக் காட்சி 3. பிரயாணத்தின்போது உண்டவை 4. பிரயாணமுடிபு

சென்ற ஆண்டு இறுதியில் ஐந்தாம் வசூப்பு(ஆறாம் ஆண்டு) தேர்வு நிழம்பந்தது நான் அத்தேர்விலே சிறப்பாகச் சித்தியபடைந்ததேன். ஆதனால் என் அண்ணொ மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார் என்னைத் தன்னுடன் அனுரதபுராத்துக்கு அழைத்துச் செவ்வதாகக் கூறினார். அதைக் கேட்டபோது நான் துள்ளிக் குதித்தேன். மார்க்குமிக் திங்கள் எட்டாம் நாள் உத்தரதேவியிலே செவ்வதாக அவர் கூறினார். அந்தநாள் எப்போது வரும் என்று ஏந்கிக்கொண்டிருந்தேன். ஈற்றில் அந்தநாளும் வந்தது.

அன்று அதிகாஸலயில் நாங்கள் பிரயாணத்துக்கு ஆயத்தமானோம் அம்மாவும் அப்பாவும் எம்மை வழி யனுப்பி வைத்தனர் அன்னொவுடனே நான் யாழ்ப் பாணம் புகையிரத நிலையத்தை அடைந்தேன். பிரயாணச் சிட்டைப் பெற்றுக் கொண்ட பின்னர், நாங்கள் உள்ளே சென்றோம். புகையிரதம் வருவதற்குச் சிறிது நேரம் இருந்தது. அதனால் அங்குள்ள பாலத்தின் மீதெறி, சுரங்கப்பாதை வழியாக மீண்டும் மீட்டைக்கு வந்தோம். அப்போது புகைவண்டியின் ஊதுதுற்சு சத்தங் கேட்டது. புகைவண்டி மேட்டையில் நிலைறுதும் மக்கள் ஆரவாரத்தோடு ஒருவரையொருவர் தசுளியும் நெஞ்சியும் உள்ளே ஏறினர். அவர்களிற் சிலர் வசதியான இடங்களில் அமர்ந்து புன்முறை பூத்தனர். சிலர் வசதியான இடங்களிடையானமால் முக்கு சோர்ந்தனர். என் அன்னொ எப்படிப்போ வசதியான

இடம் பிடித்து, என்னை யன்னல் அருகில் அமரும்படி செய்தார்.

வண்டி நீண்ட கூரல் எழுப்பிக்கொண்டு புறப்பட்டது. நான்காளரத்தின் வழியாக வெளிக் காட்சிகளைப் பார்த்தேன். தென்னஞ்சோலைகளும் பன்றேதாப்புக் களும் கலந்து காணப்பட்டன. இடையிடையே நீர் நிறைந்த பசிப வயல்வெளிகள் தோன்றின. பளையைக் கடந்ததும் வண்டியின் வேகம் அதிகரித்தது. சிறிது நேரத்தின்பின் “அதோ பார்; பரந்தன் சோடாத் தொழிற்சாலை” என்றார் அண்ணா மிகப்பெரிய கட்டிட மொல்ரு தோன்றி மறைந்தது. காலை எட்டாலா மணி யளவிலே வண்டி வவுனியாலை அடைந்தது. பின்னர், வண்டி அடர்ந்த காட்டிலூடாகச் சென்றது. குருகு கள் கூட்டங் கூட்டமாக மாங்களிலே தாவித்திரிந்தன. காடுகளிடையே சிறுசிறு வீடுகளும் பரந்த வயல்களிலே களுகி காணப்பட்டன. வயல்களின் மக்கியிலே நீர் நிறைந்த குளங்கள் இருந்தன அதில் அல்லியுந் தாமரை யும் மலர்ந்திருந்தன வண்டியினுள்ளே சிலர் அயர்ந்து தூங்கினர். சிலர் சிறிதுப்பேசி மகிழ்ந்தனர். சிலர் பத்திரிகை படித்தனர்.

புகைவண்டி மதவாச்சி நினையத்திலே சிறிது நோந் தங்கிப் புறப்பட்டது. “இனி, அனுரதபுரம் வந்து விடும்” என்றார் அண்ணா. அரைமணி நேரங் கழிந்ததும் விகாரையோன்று என் கண்ணிற்பட்டது. அனுரதபுரத்தை நெருங்கி விட்டோம் என்று எண்ணி உண்ண. சில நிமிடங்களில் வண்டி அனுரதபுரத்தை அடைந்தது. நாங்கள் எங்கள் பொருட்களுடன் இறங்கினோம். இதுதான் எனது முதற் புகைவண்டிப் பிரயாணம் அந்த அனுபவத்தால் நான் மகிழ்ச்சி அடைந்தேன்.

### சிரிக்கும் மலர்கள்.

[குறிப்புக்கள்: 1. ஆராய்ச் 2. மலர்கள் காணப்படும் இடங்கள்; அதன் வகைகள். 3. மலர்களின் நிறம்; மணம்; மென்மை. 4. மலர்கள் தாவரங்களுக்கு உபயோகமாகும் முறை 5. மலர்களின் பிறப்பியன்கள். முடிபு]

உலகத்திலுள்ள பொருள்களுள் மரங்கள் சுடி கொடி என்பன ஒரு வகையின் அவற்றிலே மலரும் மலர்கள் எழில் நிறைந்தவை; மனத்துக்கு மகிழ்வு தருபவை. அவைகள் இறைவனின் புன்சிரிப்பாக விளங்குகின்றன.

பெரிய பூந்தோட்டங்களிலும் கோயில் நந்தவனங்களிலும் வீட்டு முன்றில்களிலும் வகைவகையான மலர்களைக் காணலாம். கனோரஞ்சிதம், சண்பகம், மகிழ் முதலிய மலர்கள் மரங்களில் மலர்களின்றன. உரோசா, நந்தியாவர்த்தம், செவ்வரத்தை முதலிய மலர்கள் செடிகளிலே தோன்றுகின்றன. அவ்விருவகை மலர்களையும் கோட்டுப்பூ என அழைப்பார். மல்லிகை, மூல்லை முதலியன் கொடிகளில் மலரும் மலர்கள். அவை கொடிப்பூ எனப்படும். தாமரை, அல்லி, செங்கழுநீர் முதலியன் நீர் நிலைகளிலே தோன்றும் மலர்கள். அவை நீர்ப்பூக்கள் எனப்படும். இம் மூவகைப்பட்டம் மலர்கள் எல்லாம் அழகும் பொலிவும் நறுமணமும் நிறைந்தவை. ஆயினும், மலர்கள் எல்லாவற்றிலும் தாமரை மலரே சிறந்தது “பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை”.

மலர்கள் அழகிய பல நிறங்களாண்டவை. செழிமை நிற மலரிலேயே எத்தனையோ பேதங்களுள். மஞ்சள் நிற மலர்களில் ஒன்று மற்றொன்றை ஒத்திருப்பதில்லை. உலகில் எத்தனை மலர்களுண்டோ அத்தனை நிறங்கள் உண்டு நிறத்தைப்போலவே மலர்களின் மணத்திலும்

நுண்ணிய வேறுபாடுகள் உண்டு. ஒவ்வொரு மலரும் ஒவ்வொருவகை வாசனையுடையது. அன்றியும் மலர்கள் மிகுந்த மென்மைத் தனிமையுடையன. அதனால், குழந்தைகளை மலருக்கு ஒப்பிட்டுக் கூறுவார்கள்.

மலர்கள் தங்கள் அழகினாலும் வாசனையினாலும் தேனீக்களைக் கவருகின்றன. அதனால், அத்தேனீக்கள் மலர்களிலே தங்கித் தேநுண்டு களிக்கின்றன. அப் பொழுது ஒரு மலரிலுள்ள மகரந்தத்தை மற்றொரு மலரிலே சேர்க்கின்றன. இவ்வித மகரந்தச் சேர்க்கையினாலே தவாரங்களிலே காடியும்கணியும் தோன்றுகின்றன. உலகெங்கனும் பரவுகின்றன. எனவே, தாவாரங்களின் விருத்திக்கு மலர்கள் மூலகாரணமாகிக் கின்றன.

மலர்கள் மங்கலப் பொருள்களிற் சிறந்தவை. இறைவனின் திருவடியையும் திருமுடியையும் அலங்கரிப்பன மலர்கள்; எல்லா மங்கைய ஏரயும் மைந்தரையும் திருமணவிழாவின்போது சேர்த்து வைப்பன மலர்கள். மலர்களிற் சில மருந்துப் பொருளாகி, மக்களின் நோயை நீக்குகின்றன. சில மலர்களிலிருந்து வாசனைத் திரவியம் வடிக்கப்படுகின்றது. இவ்வகையாக மலர்கள் மக்களுக்குப் பேருதலி புரிகின்றன.

மலர்களைப் பற்றிப் பாடாத புலவர்களே இல்லை. புலவர் ஒருவர் மலர்கள் தமது கதையைக் கூறுவது போலப் பாடியுள்ளார்.

“களை அடியிற் பனிந்துநிற்போக — அவர் ஏந்து முடிமிது தங்கிநிற்போக  
பூசனை செய்யும் அடியவரின் — உள்ளாம்  
பொங்கு களிப்பெல்லாம் காட்டி நிற்போக”

என்பது அப்பாட்களுள் ஒன்று.

# 3

## எனது செல்லப் பிராணி.

[குறிப்புக்கள்: பிராணி எதுவென்பது; அதன் பெயர், 2. அதன் தோற்றும்; பழக்கவழக்கங்கள், 3. எனக்கும் அதற்குருள்ள தொடர்பு, 4. அதன் சில செயல்கள்; விளையாட்டுக்கள், 5. முடிபு]

இருநாள் நான் எனது அக்கா வீட்டுக்குச் சென் றேன். அங்கே அழகிய ஒரு பூணைக்குட்டி துள்ளி விளை யாடித் திரிந்தது. நான் அதன்மீது ஆசை கொண் வேன். அக்கா அதை எனக்குக் கொடுத்தார். நான் அதைத் தூக்கிச் சென்று அம்மாவிடங் காட்டினேன். அசற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்டேன். அம்மா, ‘துளசி என்ற பெயரை வை’ என்றார். துளசி என்ற அந்தப் பூணைக்குட்டிதான், எனது செல்லப் பிராணி.

துளசி பால்போன்ற வெண்ணிறத்திலே கரிய மறை களையடையது. அதன் நெற்றியிலும் முதுகிலும் வாவி லும் கரியமறைகள் உண்டு. அது ‘மொழுமொழு’ என்று உருண்டு திரண்டு கொழுத்திருந்தது. கரிய மணி போன்ற கண்கள்; சிவந்த சிங்னங்க் சிறிய வாய்; நிமிர்ந்து நின்று அசையுஞ் சிங்னக் காதுகள்; பட்டுப் போன்ற மிக மிருதுவான உடல் ஆகிய இவைகள் என வைக்கவர்ந்தன. அதற்குப் பாலுஞ் சோறும் ஊட்டிய பின்னரே, நான் உணவுகொள்வேன். நான் “துளசி” என்று கூப்பிட்டால், அது உடனே ஓடி வரும். ‘மியா, மியா’ என்று கத்திக் கொண்டு என் காலைசீ கற்றும். சில சமயம் என் மடியிலேறிச் சுருண்டு படுத்து விடும். நானைக் கண்டவுடன் அது பாய்ந்தோடி வந்து என்னிடம் தஞ்சம் புகும்.

இரு நாள், துளசி கள்ளத்தளமாகப் பாலைக் குடித்து விட்டது. அம்மா மிகச் சினங் கொண்டு துளசியை ஆடித்துவிட்டார். பாவும்! அதுத்தென்ன தெரியும்.

அம்மா பாலை முடியல்வா வைத்திருத்தல் வேண்டும் என்று என்னி வருந்தினேன். அன்று முழுவதும் துளசியும் நானும் உபவாசம் இருந்தோம். அதன் பின்னர் எவரும் என் துளசியை அடிப்பதில்லை. காலையில் நான் பாடசாலைக்கப் புறப் படும்போது துளசியும் என்னோடு புறப்பட்டிருக்கிறது. நான் அதனைச் சொல்ல மாகத் தடவில்டால் அது போய்விடும். மாலையில் வீட்டுக்கு வரும்போது அது என்னை வரவேற்றும். உடனே அதனைத் தூக்கி அணைத்துக் கொள்ள வேண்டும். அங்றேள், அது என்னை அசைய விடாது. இரவில் எனது பக்கத்தில் அது படுத்துக் கொள்ளும் அப்போது அம்மா அருவருப்பதைந்து என்னை ஏகவார். ஆணால், எனக்கு அதன்மீது வெறுப்பில்லை; அப்போடு துளசியை அணைத்துக் கொண்டு துயில்வேன்.

குழந்தைகளைப் போலவே துளசிக்கும் விளையாட்டில் விருப்பம் உண்டு. பந்தை முன்னங்கால் இரண்டினாலும் உருட்டி உருட்டிப் பிடிக்கும். பந்து உருண் டோட், அதைப் பிடிப்பதற்காகத் துளசியும் பதுங்கிப் பதுங்கிச் செல்லும். ஒருநாள் என் படுக்கைக்கருவிலே பாய்பொன்று ஊர்ந்து வந்தது. அதனைக் கண்ட துளசி பேரொலி எழுப்பிச் சிறியது. அதனால், நான் திடுக் கிட்டு எழுந்தேன். ஆபத்தான நிலையை உணர்ந்து “ஐயோ, பாம்பு, பாம்பு” என்று கத்தினேன் என் கூக்குரலைக் கேட்ட அப்பா விழரந்து வந்து அப்பாம்பைக் கொன்றார் துளசிதான் அன்று என் ஒுயிரைக் காப்பாற்றியது. அது செய்த நன்றியை என்வால் என்றுமே மறத்தல் முடியாது.

எனது துளசி வளர்ந்து பெரியவள் ஆணாள். அவள் ஒருநாள் நான்கு குட்டிகளின் தாயாளாள். சில நாள்கள் ஒரு மூலையிலே தனது குட்டிகளுடன் இருந்தாள். பின்னர் அவள் எங்குமேக ணப்படவில்லை. அதனால் நான் சோகக்கடலில் ஆழந்தேன். எனது துளசி என்று தான் எனது வீட்டுக்கு வருவாரோ!

## எனது வீட்டில்நிகழ்ந்த நகைச்சுவைச் சம்பவம்

அன்று எனது பதினீழன்றாவது பிறந்தநாள். நான் எனது பெற்றோருக்கு ஒரே மகனாதலால் அவர்கள் ஆண்டுதோறும் அவ்விழாவைச் சிருஞ்சிறப்புமாகக் கொண்டாடுவார்கள். அன்றும் அவ்வாறே கொண்டாட ஆயத்தங்கள் செய்தார்கள். நான் என் வகுப்பு நண்பர்களை அவ்விழாவிற்கு அழைத்திருந்தேன். மாலை மூன்று மணியளவில் அவர்கள் கூட்டங் கூட்டமாக வரத்தொடங்கி விட்டார்கள். நானும் அவர்களும் உள்மண்டபத்தில் இருந்து சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்தோம். அப்பாவும் அம்மாவும் விழாவுக்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்தனர்.

ஆனால், என்கண்களோ அடிக்கடி வெளிவரயிலையே பார்த்துக் கொண்டிருந்தன. இன்னும் சுதாகர் வரவில்லை. அவன் என் சுப்பாடி; உயிர்நண்பன். மற்றைய நண்பர்களுடன் என்வாய் கதைத்தது; ஆனால் கண்கள் வழிமேல் வழிவைத்துப் பார்த்துக் கொண்டிருந்தன. அவன் இல்லாமல் ஒரு விழாவா என்று எண்ணினேன்.

மாலை நால்கரை மணியாயிற்று. அப்போதும் சுதாகர் வரவில்லை. அப்பாவும் அம்மாவும் “கேக்”கை வெட்டி விழாவை ஆரம்பிக்கும்படி கூறினர். நானோ “இன்னும் அரைமணி நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள்; எப்படியாதது சுதாகர் வந்துவிடுவான்” என்று கூறினேன். நேரம் வெகு வேகமாக ஓடியது. ஐந்து மணியாயிற்று. அப்போதும் அவன் வரவில்லை அவனுக்கு ஏதாவது சுகவீனமோ? வகும் வழியில் ஏதாவது .....’ என்று எண்ணிக்கலங்கினேன். இனியும் தாமதிக்கமுடியாது. அப்பா கண்டிப்பானவர். அதைத் தோடு மெழுகுதிரிகளை ஊதி நூர்த்து, ‘கேக்’கை வெட்டினேன்; நண்பர்கள் வாழ்த்துக் கூறினர்.

காலை ஆறு மணியளவில் தொலைகாட்சியில் “என்னைகள் நிறைவேறும்” என்னும் படத்தைப் பார்த்துக் கொண்டும் சிற்றுண்டியைச் சுவைத்துக் கொண்டும் இருந்தோம். அப்போது எதிர்பாராத விதமாகக் குடுகுடு திழவர் ஒருவர் பொல்லான்றிக் கொண்டு மண்டபத்துள் நுழைந்தார். வெண்பஞ்சபோன்ற தலைமயிர் தோள்வரை தொங்குகிறது. அதே மாதிரி மிசையும் தாடியும். தாடியோ கழுத்துவரை நீண்டிருந்தது. கண்ணிமைகூட வெண்ணிறம். மூக்கு நுனிவரை இறங்கிநிற்கும் கண்ணாடி. ‘தொள் தொள்’ என்ற நீள்க்காற்சட்டை நிலத்தைத் தட்டுகிறது. அவரது பாதங்கள் தெரியவில்லை- நாலடி உயரமான அவருக்கு அவரணிந்திருந்த ‘கோட்’ மிகப்பெரியது. கைவிரல்கள் ஒன்றும் தெரியவில்லை. அது முழங்கால வரை தொங்குகிறது. கோட்டிலுள்ள பைகளுக்குள் இருந்து பல நிறக்கடதாசித்துண்டுகளும் சிலைத்துண்டுகளும் எட்டிப்பார்க்கின்றன.

அவரைக் கண்டதும் எல்லாருக்கும் ஆச்சரியம்! அவரது விசித்திர தோற்றுத்தைக் கண்டு என் நன்பர்கள் வாய் விட்டுச் சிரித்தனர். அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. “ஓய்மா, என் பேரவிக் பிறந்தநான் விழாவுக்கு எனக்குச் சொல்லக்கூடாதோ!” என்று அப்பாவை உருக்கினார். அப்பா தன் தந்தையின் ஆசீதான் இப்படி வந்து நிற்கிறதோ என்று எண்ணி மரம்போல நின்றார்! அம்மாவின் முகமெல்லாம் வியர்வை! “இதென்ன சிவபூஷணச்சுள் கரடி நுழைந்து விட்டதோ” என்று எண்ணினேன். அந்தக் குட்டைத் தாத்தா, பையிலிருந்த கடதாசித் துண்டு கண்டியும் துணித் துண்டுகளையும் இழுத்தெற்றிந்தார். பையிலிருந்த இனிப்புகளை அள்ளி அள்ளிக் கொடுத்தார்.

பின்னர் எண்ணிமை வந்தார். “பேரா, நான் வருவேன் என்று உனக்குத் தெரியாதா? நீ நல்லவனாய்

வலிவனாய் நெடுங்காலம் வாழ்’ என்று வாழ்த் தினார். என்னை அப்படியே கட்டியணைத்து முத்த மிட்டார். அப்போது தற்கெயலாய் என்கைக்கடிகாரம் அவர் தலைமுடியிற் சிக்கியது. இமுத்தெடுத்தேன். கையோடு தலைமுடி வந்தது. எனக்கு விளங்கி விட்டது. தாடியையும் மீசையையும் பிடித்து இமுத்தேன். கோட்டைக் கழற்றினேன். காற்சட்டையை இமுத்தேன். குட்டைக் கிழவரைக் காணவில்லை. என் நன்பன் சுதாகர் அங்கே நின்றான். நாங்கள் எல்லாம் விழுந்து விழுந்து சிரித்தோம்; நெடுநேரம் அச் சிரிப்பொளி அடங்கவில்லை.

## 5

### நான் ஒரு கிளியானால் ——

குறிப்புக்கள்: 1. ஆரம்பம். 2. அழகும் சுதந்திரமும், 3. ஒரு நாள் வாழ்வு. 4. விருப்பு, வெறுப்புக்கள் 5 முடிவு.

படியாமல் விளையாடித் திரிந்ததற்காக. அப்பா என்னை அடித்தார். நான் அமுதுகொண்டு முற்றத்தில் இருந்தேன். அப்பொழுது ‘கி-கி-கி-’ என்று பல குரல்கள் ஒலித்தன. அன்னைநது பார்த்தேன். தென் ணோலையில் நாலைந்து கிளிகள் இருந்து ஊஞ்சலாடின. அப்பொழுது ‘நானும் கிளியானால் ——’ என்ற எண்ணம் தோன்றியது.

நான் கிளியானால் என்னுடல் பச்சை நிறம்பெற்றுப் பொலிவறும். கொவ்வைக் கனிபோன்ற சிவந்து வளைந்த சொன்டு எவ்வளவு அழகு தரும். இயற்கை தந்த ஆரம் என் கழுத்தை அழகு செய்யும். நினைத்த நேரத்தில்

என் பச்சை வண்ணச் சிறகுகளை விரித்து வானத்திற் பறப்பேன். நான் கதந்திரமாக விரும்பிய இடங்களுக்குப் பறந்து செல்வேன். என் தோழர்களுடன் கடிதாள் முழுவதும் விளையாடுவேன்.

காலையில் எழுந்ததும் ஓரேயொரு வேலையே எனக்கிருக்கும். அதுதான் உணவு தேடுவது அது மிகவும் இலகுவானது. காலையில் என் தோழருடன் கனிமரங்களை நாடிப் பறப்பேன். மாமரச் சோலையிலே மாங்களிகளைச் சுவைத்துண்பேன். இடையிடையே எனது தோழர்களுடன் அளவளாவிச் சிரித்து மகிழ் வேன். காலையுணவு முடிந்ததும் அந்த மாஞ்சோலையே எங்கள் விளையாட்டிடமாகிவிடும் சில சமயம் எங்களுக்கிடையே பறக்கும் போட்டி நடைபெறும். எல்லோருமாகக் கிளம்பிச் சோலையைச் சுற்றி வட்டமடித்துப் பறந்துவருவோம். சிலசமயம் பேச்சுப்போட்டி நடைபெறும். மரக்கிளையில் அமர்ந்து ஒவ்வொருவராக ‘கீ-கீ’ என்று பேசுவோம். சில சமயம் எல்லோரும் ஒருமித்துப் பாடுவோம். எங்கள் ஆரவார ஒவியைக் கேட்டுச் சிறுவர்கள் ஒடிவருவார்கள்; எங்களைப் பார்த்து மகிழ்வார்கள். ‘‘பச்சைக்கிளியே வா வா; பாலுஞ்சோறும் உண்ணவா’’ என்று பாடுவார்கள். மத்தியான வேலையில் மிளகாய்த் தோட்டங்களிற் போய்ச் சேர்வோம். அந்தச் சமயத்திலேயே தோட்டச் சொந்தக்காரன் அங்கே இருக்கமாட்டான். அங்கே செந்திறமான மிளகாய்ப் பழங்களை விரும்பி உண்போம் சிலசமயம் ஏதாவது கொறிக்க வேண்டும் என்ற ஆசைதோன்றும். உடனே நான் பயறு செழித்து வளர்ந்துள்ள இடங்களுக்குத் தோழர்களோடு படையெடுப்பேன். மாலையானதும் நான் தோழர்களை அழைத்துக் கொண்டு இருப்பிடத்துக்குச் செல்வேன்.

எப்பொழுதுமே எனக்குத் தனித்து வாழ்வது பிடிக்காது உணவு தேடச் சென்றாலும், ஓய்வெலெடுத்துக் கொண்டாலும் நண்பர்களோடு சேர்ந்தே இருப்பேன்

சிலர் எங்களைப் பிடித்துக் கூண்டின் அடைத்து வளர்ப் பர். அதனை நான் முழுமனத்தோடு வெறுப்பேன். ஜீயோ! பாவச்! அடியைப்பட்ட கிளிக்குச் சுதந்திரம் ஏது? எனது பரம்பரைப் பகவன் பூணை. பூணையைக் கண்டால், நான் பறந்து விடுவேன். இறைவன் படைத்த சிறகுகள் இருக்கும் போது எவருமே என்னைப் பிடிக்க முடியாது அதனால், இறைவனுக்கு நன்றியுள்ளவனாய் இருப்பேன்.

நான் கிளியானால், கவலை இன்ன தென்பதையறி பேன். அதனால் துண்பமும் இல்லை. துயரமும் இல்லை; ஏசிஸப் பேச்கம் இல்லை; பெற்றோரின் கண்டிப்பு மில்லை; தண்டனையும் இல்லை. பூரண சுதந்திரத்தை அனுபவிக்கும் வாய்ப்பே உண்டு; கவலையற்ற ஆனந்தமே உண்டு. இவ்வளவும் நான் கிளியானாலன்றோ சிட்டும்?

## 6

### நான் கண்ட கனவு

(கணவில் பல தொடர்பற்ற நிகழ்ச்சிகள் கேவதால்,  
அவராய் மனப்போக்குக்கேற்பக்கானவை அடைத்துக்  
கொள்ளலாம் அதனாலே குறிப்புக்கள் கொடுப்பவில்லை)

நான் அடர்ந்த ஒரு காட்டின் மத்தியில் நிற்கிறேன். திக்குத்திசை தெரியவில்லை. எங்கும் இருங்கவிந்திருக்கின்றது. என்னுடைன் வந்தநான்பர்கள் எங்கோ மறைந்துவிடுகின்றார்கள். நான் தனியாய் நிற்கிறேன். அங்குமிகுங்கும் பறக்கின்ற மீண்மீனியின் ஓளியைத் தவிர வேறொரு ஒளியையும் நான் காணவில்லை. பயத்தினால் என்னுடைன் தடுக்கிறது. வியர்வை ஆறாய் ஒடுகிறது.

அப்போது இரு நெருப்புக் கொள்ளிகள் என்னை நோக்கி வருகின்றன. அதை வருகையால், என்முன்னே யுள்ள செடிகொடிகள் சலசலக்கின்றன. புவியோன்று என்னை நோக்கி வருகிறது என உணர்ந்து நடங்குகிறேன். பயத்தினால் கால்போன திலையில் ஒடுக்கிறேன். என்ன ஆச்சரியம்! என் கால்கள் நிலத்திற் படவேயில்லை. ஆகாயத்திலே பறப்பதுபோல உணருகிறேன். அப்பொழுது என் முன்னே ஓளியமான அழகிய மாளிகை ஒன்று தோன்றுகிறது.

அந்த மாளிகையில் எவ்வித யோசனையுமின்றி நாழந்துவிடுகிறேன். உள்ளிருந்து மெல்லிய இளையைக் காற்றிலே தவழ்ந்து வருகிறது. ஆண்களும் பெண்களும் மாகப் பலர் சேர்ந்து பாடுகிறார்கள். அவர்கள் யாரோன் பது எனக்குத் தெரியாது. என்னைக் கண்டதும் அவர்கள் மன மகிழ்வோடு கரங்களை நீட்டிவரவேற்கிறார்கள். என் பெயஞ்சுச் சொல்லி அழைக்கிறார்கள். இவர்களுக்கு எப்படி என் பெயர் தெரிந்தது? அதனால், நான் வியப்படைந்து திகைத்து நிற்கிறேன்.

அப்பொழுது இரு இளம்பிள்ளைகள் என்னை நோக்கி வருகிறார்கள். அவர்கள் என்னைப் பார்த்துப் புஸ்முறுவல் பூக்கின்றார்கள். என்னிருங்கக்களையும் பிடித்து அன்போடு அழைத்துச் செல்கிறார்கள். அவர்களோடு சென்று பெரியதொரு மண்டபத்தையடைகிறேன். அங்கே அழகிய மேசையோன்றிற் பலவகை உணவுப் பண்டங்கள் காணப்படுகின்றன. அவற்றினைக் கண்டதும்என் நாலில் நீர் உறைகிறது கொடிய பசியினால் அவற்றை வாரிவாரி உண்கின்றேன். குடங்குமாகத் தண்ணீர் குடிக்கிறேன். என் பசி அடங்குகிறது. அதன் பின் மகிழ்ச்சியுடன் ஆடப்பாடுகிறேன். எனது செயல் களைக் கண்ட அப்பெண்கள் சிரிக்கிறார்கள்.

அப்பொழுது என்னை நோக்கி ஒருவன் வருகிறான். அவனை நான் கூர்த்து பார்க்கிறேன். அவன் தலையில்

இரு கொம்புகளி முளைக்கின்றன. சிறிது நேரத்தில் ஆட்டுக்கடாத்தலையுடையவனாய் அவன் மாறுகிறான் அவனது விசித்திர தோற்றத்தைப் பார்த்துப் பெரு குரலெடுத்துச் சிரிக்கிறேன். என் சிரிப்பொலியைக்கேட்டுப் பலர் அங்கே வருகிறார்கள் அவர்கள் எல்லோரும் ஆட்டுக்கடாத் தலையர். அதனால் நான் விழுந்து விழுந்து சிரிக்கிறேன்.

அப்பொழுது முன்னர்க் கண்ட பெண்கள் எங்கே வருகிறார்கள். அவர்கள் கைகளிலே வாள்கள் கிடைந்து பளபளக்கின்றன. அவர்கள் கோபத்தோடு என் மீது வாளை வீசுகிறார்கள். வாள் வீச்சுக்குத் தப்பி ஒடு கிறேன். என்னைத் துரத்திக்கொண்டு அவர்கள் வருகிறார்கள்; நான் காந்றாய்ப் பறக்கிறேன்.

அப்பொழுது கல்வில் அடிப்பட்டு ஒரு பாற்றுகின்ற நிலை ‘தொப்’ என்று விழுகிறேன். அச்சமயம் ‘ஐயோ அம்மா’ என்று கத்திக்கொண்டு கண் விழிக்கிறேன். தானி கண்டது கணவு.

## 7

### தந்தைக்குக் கடிதம்

(குறிப்புக்கள்: 1. இடமுந் திசையும். 2. கடித ஆசம்: மும் ககம் விளாரித்தலும் 3. கடிதச் செய்தி. 4. முடிபு.

“தெயல் நாயகி”  
நாவற்குழி,  
92-08-01.

அன்பு நிறைந்த அப்பாவுக்கு, எனது தாழ்மை வாவை வணக்கம். ஆங்கே அம்மாவும் அன்புத் தம்பியும்

தங்கையரும் நானும் இறைவனின் பேரருளினால் நல முடையோம். அவ்வண்ணமே தாங்களும் நலமுடன் இருக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கி நோம்.

தங்கள் அன்பான கடிதம் கிடைத்தது. தாங்கள் எழுதியசெய்தியணைத்தையும் வாசித்தறிந்து மிக மிகிழ்ந் தோம். தாங்கள் எழுதியவண்ணம் என் அருமைத் தாயாரின் சொற்கேட்டு நடக்கிறேன். தாங்கள் முன் வேர் ஒரு கடிதத்தில் “அரனை மறவேல்”, “முயற்சி திருவினை ஆக்ஜும்”, “ஓமுக்கம் விருப்பம் தரும்” என்று மூல்ரூ மகா வாசிகியங்கள் எழுதியிருந்தீர்கள். அவைகளை நான் மந்திரங்களாகப் போற்றி, மனத்தில் இருத்திக் கொண்டேன். முதலாம் பருவத் தேர்விலே பத்தாவது இடத்தைப் பெற்ற நான், கடந்த வாரம் நடைபெற்ற இரண்டாம் பருவத் தேர்வில் மூன்றாவது இடத்தை அடைந்திருக்கிறேன். மேலும் முயன்று அடுத்த பருவத்தில் முதலாமிகூத்தை அடைவேன் என் என்னுடையிரேன். அன்றியும் இப்பருவத்தில் ஒழுக் கத்துக்குரிய முதற்பரிசு எனக்குக் கிடைத்திருக்கிறது.

தாங்கள் சென்ற வாரம் அனுப்பி வைத்த ஆறு புத்தகங்களில் இரண்டைப் படித்து முடித்துவிட்டேன். அவற்றுள் ஒன்று ஆபிரகாம் இவிங்கணைப்பற்றிய கதை. அவரது வரலாறு என் நெஞ்சை உருக்கி விட்டது. சின்னஞ்சிறு வயதில் வறுமையின் கோரப்பிடியிற் சிக்கி அல்லவுற்றார்; அவர் நேர்மையோடும் பணிவோடும் வாழ்ந்தார்; இரவ்வாகப் புத்தகங்கள் பெற்றுப் படித்து முனினேறினார். அவர் கதை எம்போன்ற சிறுவர்களுக்கு தலை எடுத்துக்காட்டு. அப்பா! அத்தகைய பெரியார் களின் வரலாற்றைப் படிக்கப் போவலுடையேன்.

என் தமிழ் தங்கையருடன் மிக அன்பாக இருக்கிறேன். மாலை நேரத்தில் அவர்களுடன் சேர்ந்து விளையாடுவதே என் பெருமூதுபோக்கு. என் சின்னத்தங்கை இப்பொழுதுதான் மெல்லாடி. எடுத்து வைத்து நடக்கத்

தொடங்குகிறாள். அவள் விமுந்தும் எழுந்தும் தள்ளாடி தள்ளாடி நடப்பதை நீங்கள் பார்த்தால், எவ்வளவு ஆனந்தப்படுவீர்கள். அவள் தனது அரிசிப் பற்களைக் காட்டிச் சிரிக்கும் போது எவ்வளவு அழகாய் இருக்கிறாள் தெரியுமா? ஆனால் பெருமிரல் சூப்புவதை மாத்திரம் விடுகிறாளில்லை.

ஓருநாள் எங்கள் வீட்டுக்குச் சிவகுரு மாமா வந்தார். அவர் என்னைக் கீரிமலைக்கு அழைத்துச் சென்றார். அங்கே நீலக்கடல் தனது அலைக்கரங்களை அடித்தடித்து ஆரவாரித்தது, இடைவிடாமல் ஒன்றன்பின் ஒன்றாக அலைகள் வெண்ணுரை கக்கிக் குதித்து விளையாடின. அந்த மாலை வேளையிலே குரியல் மேற்கே மறைந்த அந்தக் காட்சி, இப்பொழுதும் என் கண்ணுள்ளே நிற்கிறது.

எங்கள் வீட்டுச் செங்காரிப்பசு மூன்று நாட்களுக்கு முன் கன்று ஈன்றது. நான் மாலையில் பாடசாலையில் இருந்து வீட்டுக்கு வந்தபோது அந்த வெள்ளைப்பசுக் கண்று பால் குடித்துக்கொண்டு நின்றது. தாய்ப்பசு அதன் உடலெங்கும் நக்குகிறது. எங்கு ஒரே ஆச்சரி யம்! அன்று பிறந்த பசுக்கன்று எழுந்து நடக்கிறது! ஆனால், மனிதக்குழந்தைகள் நடக்க ஒரு வருடம் ஆகிறதே! ஏன் அப்பா?

அப்பா, முன்னரே சொல்லவேண்டிய ஒன்றை மறந்துவிட்டேன். சென்றவாரம் எங்கள் பாடசாலையில் விளையாட்டுப்போட்டி நிகழ்ந்தது. அன்று கீழ்ப்பிரிவுக் குரிய மூன்று நிகழ்ச்சிகளிற் பங்குபற்றினேன். சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்! எங்கள் பாடசாலையிற் கீழ்ப்பிரிவு வெற்றிவீரன் நானே. வேறு விசேடமில்லை.

வணக்கம்.

இங்ஙனம்,  
தங்கள் அண்டுள்ள மகன்,  
இருபாகரன்.

## வாணோலியின் பயன்கள்

[குறிப்புக்கள்: 1. தொலைத்தொடர்புச் சாதனங்கள்; வாணோலி யின் பயன்கள்; 2. செய்திகளை அறிவித்தல் 3. அறிவுவளர்ச்சி 4. தீந்த பொழுதுபோக்கு 5. பிறபயன்கள்]

விஞ்ஞான வளர்ச்சியால் மனித சமுதாயத்துக்கு நன்மை தரும் பல நவீனகருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை பல வகையின் அவற்றுள் ஒருவகையின் உலகநாடுகள் அனைத்திலும் நிகழும் நிகழ்ச்சிகளை வேகுவிரைவாக அறிவிக்கும் கருவிகள். அவற்றைத் தொலைத்தொடர்புச் சாதனங்கள் என்றும் கூறுவர். அவற்றுள் மிகவும் பழக்கத்தில் உள்ளவை பத்திரிகை, வாணோலி, தொலைக்காட்சி என்பன. அவற்றுள் வாணோலியும் தொலைக்காட்சியும் ஒரு செய்திகளைத் தெரிவிப்பன. வாணோலி காதினால் கேட்டு அறியும் கருவி; தொலைக்காட்சி பார்த்தும் கேட்டும் அறியும் கருவி. எனினும் வாணோலியுலம் உலகநாடுகள் பலவற்றினது நிகழ்ச்சிகளைக் கேட்டு அறியலாம். தொலைக்காட்சியுலம் ஒரு சில நாடுகளின் நிகழ்ச்சிகளையே அறியலாம். தொலைக்காட்சி விலை கூடியது; வாணோலி விலை குறைந்தது; அதனால் அதிகமாக எவ்வள வீடுகளிலும் காணப்படுகின்றது.

வாணோலியால் நாம் அடையும் பயன்கள் பல. முக்கியமாக வாணோலி வாயிலாக உள்ளாட்டு வெளி நாட்டுச் செய்திகளை உடனுக்குடன் அறிய முடியும். முக்கியமாக நமது நாட்டின் அரசியல்நிலை, அரசாங்கத்தின் தீர்மானங்கள், செயற்பாடுகள் என்பவற்றை அறிகிறோம். அன்றியும் நாட்டின் பவாகங்களிலும் நிகழும் பிரதான சம்பவங்களையும் விழாக்களையும் விளையாட்டுச் செய்திகளையும் கேட்டுக் கணிக்கிறோம்.

அவ்வாறே நாம் விரும்பிய வேற்று நாட்டுச் சம்பவத் தன்மையும் கேட்கிறோம். இங்கிலாந்தில் ஒவிபரப்பாகும் பி. டி. லி. செய்திகளை நம்மிற்பலர் தவறாது கேட்பதுண்டு. இவற்றால் எமது பொதறிவு வளர்கிறது.

வாணோலியில் செய்திகளைத் தவிர வேறு பல நிகழ்ச்சிகளும் ஒவிபரப்பப்படுகின்றன. இக்கிய சம்பந்தமான பேச்கக்கள், கடுத்தரங்குகள், கவியரங்குகள் நிகழ்கின்றன. விஞ்ஞான சம்பந்தமான புதுக்கமகள் சொந்தபொறிவுகள், சுகாதார சம்பந்தமான கருதித் துக்கள் ஒவிபரப்பாகின்றன. இவற்றைக் கிரமமாக, ஆளால் அவதானமாகச் சேட்டுவருவோமானால் எமது அறிவு வளர்ச்சியடையும். பவபலதூர்களை நாட்டுக்கணக்கில் வாடிப்பதனால் பெறும் அறிவை வாணோலியைக் கேட்பதனால் சிலமணி நேரத்தில் பெற்று விடுகிறோம்.

இவைதவிர, சிறந்த முறையில் பொழுது போக்குவிக்குவியாகவும் வாணோலி விளங்குகிறது. வாணோலியில் புகழ் பெற்ற சங்கீத வித்துவாண்களின் இசைக்கச்சேரி டெட்டும் பெறும்; மெல்லிசை நிகழ்ச்சிகள் இடம்பெறும். நாதன்வரக் கச்சேரிகள் ஒவிபரப்பாகும். நகைச் சுவை நாட்கங்கள், சமூக நாட்கங்கள், சரித்திர நாட்கங்கள் நடைபெறும் இவைகளைக் கேட்டு இரசிக்கிறோம். பொழுது இடப்பட்ப் பொழுதாய்க் கழிகிறது. வாழ்க்கையின் இயல்புகளையும் அறிகிறோம்.

வாணோலியில் ஒவிபரப்பாகும் கிராமிய நிகழ்ச்சிகள் கிராம மக்களுக்கு நல்லன்றி காட்டுகின்றன. நல்ல விவசாய முறைகள் விளைவுப் பெருக்கவல்லன. நிலத்தைப் பண்படுத்தும் முறை, ஒவ்வொரு பயிருடுகும் இடப்படும் செயற்கை உரங்கள், இடப்படவேண்டிய அளவு, பிடிகளும் நோய்கள், அறிதுறிகள், தெளிக்கும் கிருமி கெள்விகள் என்பன விளக்கமாக

அறிவிக்கப்படுகின்றன. அதைகளெல்லாம் கவர்ச்சிகரமான முறையில் உரையாடலாகவும் சிறு நாட்கங்களாகவும் ஒவிபரப்பாகின்றன. இவற்றைக்கேட்டு விவசாயிகள் பெரும்பயணமைகின்றனர் வாணோலியில் ஒலிபரப்பப்படும் கல்விச்கேவையால் மாணவர் பெரும்பயன் பெறுகின்றனர் சிக்கலான சில பாடங்கள் விளக்கப்படுகின்றன. கணிதம், விஞ்ஞானம், மொழி என்பனவற்றில் முக்கியமான பகுதிகள் ஏற்பிக்கப்படுகின்றன. எனவே, வாணோலியாற் பெறும் பயணகள் அளவற்றன.

## 9

### சேவலின் செருக்கு

**கதையங்கள்:** பின்வரும் குறிப்புகளைக் கொண்டு கதையாக்குத்.  
**குறிப்புகள்:** 1. சேவல் காவுதல்; பொருது புள்தல். 2. சேவல் மமதை கொள்ளுதல். 3. புறாவிடம் பெருமை பேசுதல்,  
 4. புறாவும் சேவலும் வாடிடல். 5. சேவல் கூவாதிருத்தல்  
 6. சேவல் செருக்கழிதல்.

இரு வீட்டிலே சில கோழிகள் வளர்ந்து வந்தன. அவற்றுள் ஒன்று சேவல்; ஏனென்றால் பேடுகள் மஞ்சள் நிறச் சொண்டும் சிவப்புநிறக் கொண்டையும் வெண்ணிற உடலும் கொண்டு ஆக்சேவல் ஆழகாய் விளங்கியது. நிமிர்ந்து நிறை வால் அதன் கம்பீரத்தைக் காட்டியது. இரவிலே அந்தச் சேவல் பேடுகளுடன் ஒரு மரத்திலே தங்கியது.

இரு நாள் அதிகானலயில் அந்தச் சேவல் எழுந்தது. தனது அழகிய வெண்ணிறச் சிறஞ்சளை அழுத்துக்

கூவியது: அது கூவியதைக்கேட்டதும் பல சேவல்கள் பல திக்குக்களிலிருந்துஞ் சிறகடித்துக் கூவின. தன்னைப் பின் பற்றியே ஏனைய சேவல்கள் கூவுகின்றன என்று அது என்னியது. அதனால், பேருமைகொண்டது. மீண்டும் மீண்டும் பல முறை கூவியது. என்ன ஆச்சரியம்! அது கூவிக்கொண்டிருக்கும்போது கீழ்க்குத்திசை வெருந்தது. மெல்ல மெல்லப் பொழுது விடிந்தது. உலகெங்கும் மெல்லிய ஒளி பரவத் தொடர்கியது. குரியன் உதிக்கத் தொடர்கிலான்.

அதனைக் கண்ட சேவல் செருக்கடைந்தது. தான் கூவித்துகான் பொழுது விடிந்தது என்று அது என்னிக் கொண்டது; தான் கூவாவிட்டால் குரியன் உதிக்க மாட்டான்; உலகம் இருங்கே இருக்கும் என்று நினைத்து மிகக் கருவங் கொண்டது. மரத்தைவிட டிறங்கியது. நெஞ்சை நிமிர்த்திச் செருக்குடன் திரிந்தது. தனது அருஞ்செயலை யாரிடமாவது கொல்ல வேண்டு மேல்து என்னியாது.

அப்போது அங்கே புறாக் கூட்டம் ஒன்று பறந்து வந்தது. அப்புறாக்கள் குறுகுறுவென்று சத்தஞ்செய்து கொண்டு உணவுதேடின; அப்புறாக்களிலொன்று சேவ விடம் மெல்லமெல்ல நடந்து வந்தது. எவத்தகண் வாங்காமற் சேவலைப் பார்த்தது அதனைக் கண்ட சேவல், “என்ன பார்க்கிறாய்?” என்று மிடுக்காகக் கேட்டது. குதற்குப் புறா, “சேவலாரே, தங்கள் கம்பீரத்தோற்றம்என்னைக்கவர்ந்தது. அதனால், பார்க்கிறேன்.” என்றது உடனே சேவல், “அப்படியா? தோற்றத்தைக் கண்டு திகைக்கும் நீ, என்செயலை அறிந்தால் இன்னும் திகைப்பாய்!” என்றது ‘என்னசெயலைச் செய்தீர்கள்?’ என்று புறா வினாவியது. சேவல், செருக் கோடு, “நான் குவித்தானே பொழுது விடிகிறது. நான் கூவாவிட்டால் குரியன் உதிப்பானா? இருள் தான் வில குமா?” என்று கூறியது. புறா சிரித்தது. சேவல் கோபத்தோடு, “என் சிரிக்கிறாய்?” என்று கேட்டது

புரா, “சேவலாரே, தாங்கள் கூவித்தானா பொழுது விட்டிரது? தாங்கள் கூவாவிட்டாலும் பொழுது விட்டியும்; குரியனும் உதிப்பான்” என்று கறிச் சிரித்தது.

‘‘எப்படி உதிப்பான்? எனச் சேவல் ஆணவத்தோடு பேசியது. புரா, “நேரம் வந்தவுடன் குரியன் உதிப்பான்; இருஞம் விலங்கும்” என்றது. சேவல், “இள்ளை, இள்ளை; நான் கூவித்தான் குரியன் உதிக்கிறான். சரி, நானை அதிகாஸையில் நான் கூவாட்டேன்; பொழுது விட்டிரதா பார்” என்று கர்வமாகப் பேசியது புரா, “அதையுந்தான் பார்ப்போமே” என்று கூறிப்பறந்தது.

அன்று அதிகாஸையில் அந்தச் சேவல் கூவவில்லை. கிழக்குத்திங்கயைப் பார்த்துக்கொண்டே இருந்தது பாவம்! அது ஏமாந்தது. கிழக்கு வெளுத்தது குரியன் உதித்தான்; அதனைக்கண்ட சேவல் செருக்கிழுந்தது. மறுநாள் புரா சேவலிடம் வந்தது, சேவலுக் குப் புறாவைக் காண வெட்கமாய் இருந்தது. தொங்கிய தலையுடை சேவல் தனது தோன்னியை ஒப்புக் கொண்டது.

## 10

### இயற்கையின் சிற்றம் - புயற்காற்று

- [குறிப்புக்கள்: 1. பெருமஸம் 2. புயற்காற்றின் ஆரம்பம்  
3. அதன் உச்சநிலை. 3. புயல் ஓய்ந்தபின் கண்ட காட்சிகள்  
5. முடிபு]

ஐப்பசி மாதத்தில் ஒருநாள், கனினங்கரிய முகிறகூட்டம் வாடைவளி என்கும் பரந்து திரண்டது. குளத்திலே பலநாறு ஏருமைகள் உருண்டு புரள்வதை

போல வானம் என்னும் பெருங் குளத்திலே அந்தக்கரிய முகில்கள் உருண்டன; புரண்டன; ஒன்றையொன்று முட்டி மோதின. பகல்நேரம் இரவுபோலாயிற்று. வானத்திலே பெரும்போர் ஒன்று நடைபெறுவதைப் போல, மின்னலும் இழுயுக் பயங்கரமாய் இருந்தன. சிறிது நேரத்தில் மழை, சோனா மாரியாக்க கொட்ட உத் தொடங்கியது, விடாமழையாக இரண்டுநாள் பொழிந்தது.

இரண்டாம் நாள் மத்தியானம் மேற்குத் திசையிலிருந்து காற்றும் வீசத் தொடங்கியது. அதை அவதானித்த எங்கன் பாட்டணார் “ஓகோ, கச்சான் வீசப் போகிறது” என்றார். அவர்சொல்லி வாய்மூடவில்லை தும் வணைவியிக், “இலங்கையின் வடபகுதி எங்கும் குறாவளி மணிக்கு அறுபது மைல் வேகத்தில், மாலை நாள்கு மணியளவில் வீசலாம்.” என அறிவித்தது. “வெள்ளத்தோடு புயலும் சேர்ந்தால் மெத்த நல்லாயிருக்கும்!” என்றார் பாட்டணார். நாங்கள் அஞ்சிடுங்கி இருந்தோம்:

மாலை நால்கர மணியளவில் ஒ—கோ...கோ— என்ற பேரிரச்சலுடன் புயற்காற்று வீசத் தொடங்கியது. ஆயிரம் ஆயிரம் மலைப்பாம்புகள் கூடிச் சிறுவது போல அந்த இரைச்சல் இருந்தது. முன்னர் ஒருபக்கம் சாய்ந்தும் நிமிர்ந்தும் நடனமாடிய மரங்கள், இப்போது எல்லாப்பக்கமும் கூழ்று பேய்க்கூத்தாடின. உலக முடிவு காலத்திலே சிவபெருமான் பயங்கரமான நடனம் ஆடுவாராம். அதனால் உலகமே அழிந்துவிடுமாம், அக்கூத்தை ஊழிக்கூத்து என்ற புராணங்கள் கூறும். இயற்கையன்னையும் சிற்றம்கொண்டு கூத்தாடுகிறானோ! அன்னையென்றால் தாய் அல்லவா? அவருக்கு இப்படியான பெருஞ்சிற்றம் ஏன் வந்தது! இவ்வாறு என்னினேன். உயர்ந்துவளர்ந்த தென்னை, பனை மரங்கள் புய வின் வேகத்தைத் தாங்கமுடியாமல் வேரோடு தாறுமாறாய் விழுந்தன. பச்சைத் தென்

நோலையும்பனையோலையும் இருங்குப்பட்டுக்காற்றில் பறந்தன. உயர்ந்த மா, பலா மரங்களின் கிளைகள் சடபடென முறிந்து விழுந்தன. சில மரங்கள் பக்கக் கிளைகள் முறிந்துவிட, உச்சியிலே மயிர் உடைய வழுக் கைத்தலையர் போல நின்றன. எங்கள் வீட்டுக்கு அப் பிலே பனையோலையால் வேயப்பட்ட வீடு ஒன்று இருந்தது. புயற்காற்று அந்தப்பனையோலைகளைக் கழற்றிப் பட்டம் போலப் பறக்கவிட்டது. இவ்வளையும் எங்கள் வீட்டு யன்னலுக்கூடாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒன்றரை மணி நேரம் பேய்க் கூத்தாடிய புற காற்று ஒருவாறு தணிந்தது. நானும் அண்ணனும் எங்கள் வாழைத்தோட்டம் என்ன பாடுபட்டிருக்கிறது என்று பார்க்கச் சென்றோம். அந்தத் தோட்டம் எங்கள் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் இருந்தது. செல் லும் வழியில் தென்னைகள் குருக்கும் சிந்துக்கும் வீழ்ந்து கிடந்தன. பனைமரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்ட கரிய அரக்கரைப் போலக் காட்சியளித்தன. ஆங்காங்கே மின்கம்பிகள் அறுந்து தொங்கின. சில மின் கம்பங்கள் தெடுஞ்சான் கிடையாய் வீந்து கிடந்தன. சில வீடுகளின் கூரைகள் புயலால் தூக்கி ஏறியப்பட்டு மொட்டையாய் நின்றன. சில மணி வீடுகள் இருந்த இடத்தில் குப்பை மேடுதான் காணப்பட்டது. சேதமடைந்த வீடுகளில் இருந்த மக்கள் கூட்டங் கூட்டமாகப் பாதுகாப்பிடந் தெடிச் சென்றனர். எங்கள் வாழைத் தோட்டமோ, ஐயோ! அதை எப்படிச் சொல்வது! சிறிய குட்டிகளைத் தவிர ஏணையவை பொத்தியோடும் பிஞ்சோடும் காட்சியாடும் முறிந்து தலைவிரிகோலமாய்க் கிடந்தன சுருக்கமாகச் சொன்னால் எல்லா இடமும் போர்க்களம் போல விளங்கியது.

இந்தக் கோரக் காட்சியைக் கண்ட என்மனம் சொல்லொன்றா வேதனை அடைந்தது இயற்கையே சிற்றம் கொண்டால் யாரிடம் முறையிடமுடியும்?

## வகுப்புக் கதிரை (சயசரிதை)

[குறிப்புக்கள்: 1. ஆரம்பம் 2. கதிரையானமை. 3. வகுப்புக்கு வந்த கதை 4. அடந்த அனுபவங்கள், 5. இன்றுள்ள நிலை]

இப்பொழுது எனது பெயர் கதிரை. நான் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த ஆறாம் வகுப்பில் இருக்கி மேல் ஒவ்வொராண்டும் மாணவர்கள் இவ்வகுப்பில் இந்து ஏழாம் வகுப்புக்குச் செல்கிறார்கள். ஆனால், எனக்கோ வகுப்பேற்றம் இல்லை; என்ன செய்யலாம்! என்னை மரம் என்று நினைத்துவிட்டார்கள்.

நான் கதிரையாவதற்கு மூன் அடந்த வளமொட்டு நிலை முதிரை மரமாக நின்றேன். ஒருநாளி மரந்தறிப்போர் கூரிய வாளினால் என்னை அரிந்து வீழ்த்தி ணார்கள்; கிளைகளை வெட்டினார்கள்; என் தோலை உரித்தார்கள். தாங்கமுடியாத அத்துண்பங்களை எனது வலிமையினாலே தாங்கினேன். முதிரை மரத்துண்டு களாய்க் கிடந்த என்னைத் தச்சுவேலை செய்பவன் ஒரு வன் அரிந்தான். மூழுமரம் பலபல துண்டுகள் ஆயிற்று. அவன் அந்தத் துண்டுகளை அளவாகப் பொருத்தி இப்போதுள்ள என்னைச் செய்தார். ‘கதிரை’ என்று எனக்குப் பெயரிடப்பட்டது.

அந்தத் தச்சுத் தொளிலாளி என்னைக் கடைக்காரன் ஒருவனுக்கு விற்றான். கடைக்காரன் தனது தளபாடுக் கடையில் என்னை வைத்தான். அங்கு என்னைப்போன்ற பலர் இருந்தனர். அவர்களிலும் பார்க்க நான் அழுகும் வலிமையும் மிக்கவனாய் இருந்தேன். அங்கே எனக்கு எவ்வித வேலையுமில்லை. காலைதொடக்கம் மாலை வரை கடைவாயிலில் இருப்பேன் வீதி வழியாக மக்கள் பலர் செல்வார்கள். அவர்களிற் சிலர் நான் இருக்கும் கடைக்கு வருவார்கள். சிலர் அங்குள்ள சில பொருள்களை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். சிலர்முகத்தைச்சுளித்துக்

கொண்டு திரும்புவர். அவர்களில் எவரும் என்னைத் திரும்பியும் பார்க்கவில்லை. ஒருநாள் உங்கள் பாடசாலை அதிபர் அந்தக் கணக்கு வந்தார். அவர் என்னோடு என் தோழர்களிற் பதின்மரையும் விலைக்கு வாங்கினார். அப்பொழுது, நான் புதியவாழ்க்கை கிடைத்துவிட்டது என மகிழ்ந்தேன். உங்கள் அதிபர் என்னையும் என் நண்பர்களையும் இப்பாடசாலைக்குக் கொண்ரத்தார். எனது முதலில் "VI" என இலக்கமிட்டார். மறுநாட்காலியில் என்னை இந்த வகுப்புக்கு அனுப்பி வைத்தார்.

நான் இந்தப் பத்துவருடாலுத்தில் பல நாற்றுக்களைக்கான மாணவர்களைக் கண்டிருக்கிறேன். அவர்களிற் சிலர் நற்குணமுள்ளவர்கள் சிலர் மிகுந்த கெட்டிக்கூரார். அவர்களைப் பார்க்கும்போது நான் பூரிய்படைவேன். படிப்பிற் குறைந்தவர்களுக்காகப் பரிதாபப்படுவேன் சிலர் துட்டர்கள்; மற்றைய மாணவர்களோடு சள்ளடை செய்வார்கள். சிலசமயம் என்னையும் துண்புறுத்துவார்கள் அவர்கள் மீது சினங்கொள்வேன். நான் ஆசிரியர் பலரைக் கண்டிருக்கிறேன் அவர்களிற் சிலர் அஸ்போடு, விளக்கமாகப் பாடங்களிற் பாடுபோடு, அவர்கள் வருகைக்காக நான் தவங்கிடப்பேன். சிலர் முன்கோபக்காரர். முன்னின்யோசியாமல் மாணவர்களைத் தண்டிப்பார்கள். அவர்கள் வந்துவிட்டால் வகுப்பிலே களை இருக்காது. பெரிய கொண்டாட்டங்கள் நடைபெறும்போது சில சமயம் என்னை மேடையில் ஏற்றுவார்கள். ஒருமுறை இந்நாட்டு மந்திரி ஒருவரைத் தாங்கும்பேறு எனக்குக் கிடைத்தது. இவையெல்லாம் பழங்கதை.

இப்பொழுது நான் கிழவணாய் விட்டேன் என்கால்கள் தள்ளாடுகின்றன. காற் பொருத்துக்கள் சோருகின்றன. கையிரண்டும் முறிந்துவிட்டன. நான் மிகுந்த கிழவணாய் விட்டதாக ஆசிரியர்கள் அதிபரிடம் முறையிடுகிறார்கள். விவரங்கள் எனக்கு ஒய்வு கிடைத்துவிடும்.

## எனது பாடசாலை விளையாட்டுப் போட்டி

குறிப்புக்கள் : 1. விளையாட்டுப்போட்டிநடைபெற்ற நாள் 2. விளையாட்டிட அலங்காரம்; மக்கள் கூட்டம் 3. இல்லங்களும் அவற்றின் அலங்காரமும் 4. பிரதம விருந்தினர், 5. விளையாட்டுப் போட்டிகள். 6. வெற்றி பெற்ற இசை; பரிசு வழங்கல்.

எங்கள் கல்லூரியில் ஆண்டுதொறும் பல கொண்டாட்டங்கள் நடைபெறும். அவற்றிலே சிறப்புடையது வருடாந்த விளையாட்டுப் போட்டியாகும் அது பெரிய விழாவாக நடைபெறும். அவ்விழா ஒவ்வொராண்டும் ஆடிமாதம் நாலாந்து திகதி கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் ஆடிமாதம் நாலாந்திக்கியன்று எங்கள் கல்லூரியில் விளையாட்டுப் போட்டி நிகழ்ந்தது. அன்று மாலை இரண்டு மணியளவில் அவ்விழா கால்கோளாயிற்று.

அன்று விளையாட்டு மைதானம் அழகாக அலுக்கரிக்கப்பட்டிருந்தது. அதனைச் சூழவரப் பல வண்ணக் கொடிகள் பறந்துகொண்டிருந்தன. அவை பல நிறப் பறவைகள் பறப்பதுபோலத் தோற்றமளித்தன. மைதானத்தின் நடுவே பச்சையும் சிவப்புஞ் சேர்ந்த கல்லூரிக்கொடி வாஸளாவப் பறந்தது. அதனயலிலே வேறு நான்கு கொடிகள் காணப்பட்டன. அவை ஒவ்வொரு இல்லத்துக்குரியவை பச்சை, சிவப்பு, மஞ்சள், நீலம் என்னும் நிறங்கள் கொண்டவை. அந்தக் கொடிகளெல்லாம் மக்களை “வாருங்கன். வந்து பாருங்கள்” எனக் கைகாட்டி அழைப்பனபோலக் காறுறில் அசைந்தன.

மைதானத்தின் தென்திசையிலே இல்லங்களுக்குரிய தான்கு பந்தல்கள் காட்சியளித்தன. அவற்றுள் ஒன்று

சந்தரர் இல்லம்; அதற்குரிப் நிறம் பச்சை, அவ் வில்வத்தைப் பச்சைத் தென்னோலை கொண்டு கோபுரம் போலக் கட்டி அலங்கரித்திருந்தார்கள். அதேத்து சம்பந்தர் இல்லம்; அதற்குரிய நிறம் சிவப்பு. செந்நிறக் காகிதத்தால் அலங்கரிக்கப்பட்டு அது பொலி ஏற்றது. மற்றையது வாகீசீர் இல்லம். அதற்குரிய நிறம் மஞ்சல். அதனை வாழூமூடல் கொண்டு அழகிய தோரு வீடு போல அலங்கரித்திருந்தார்கள். நான் காவது மாணிக்கார் இல்லம், அதற்குரிய நிறம் நீலம். அதனை நீலத்துணிகளால் அழகிய நாடக அரங்கு போல ஆணிசெய்திருந்தார்கள்.

சரியாக இரண்டுரை மணிக்குப் பிரதம விருந்தினரும் அவரது பாரியாரும் வந்து சேர்ந்தனர். கல்வி யணமச்சின் நிரந்தரக் காரியதரிசியே பிரதம விருந்தின ராவர், அவரை அதிபரும் ஆசிரியர்களும் சாரணர்களும் மரியாதையுடன் வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றனர். அவர் விளையாட்டு வீரர்களின் ஆணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

முதலில் ஒட்டப் பந்தயங்கள் நிகழ்ந்தன. அதனையடுத்து, குண்டெறிதல், பரிதுவட்டம் வீசுதல், ஈட்டி எறிதல் என்பன நடைபெற்றன அப்போது இன்னோரிடத்திற் பலவகைப்பாய்தற் போட்டிகள் நிகழ்ந்தன. இறுதியில் இல்லங்களுக்கிடையே நடைபெற்ற அஞ்சலோட்டப் போட்டியும் விநோத உடைப் போட்டியும் மக்கள் மனத்தைப்பெரிதும் கவர்ந்தன.

மாலை ஐந்தார மணியனவிற் போட்டிகள் முடிவடைந்தன. அதன் பின் பரிசளிப்பு நடைபெற்றது. வெற்றி வீரர்களுக்குப் பிரதம விருந்தினரின் பாரியார் பரிசில் வழங்கினார். அன்றைய போட்டியிலே சுந்தரர் இல்லமே முதலிடம் பெற்றது. அதனால், அதற்கு மிகப் பெரிய வெற்றிக் கிண்ணம் பரிசிலாக வழங்கப்பட்டது. அப்போது மாணவர்களின் ஆரவாரம் விண்ணை முட்டியது. மாலை ஆற்றை மணியளவிலே கல்லூரிக் தேத் தோடு விளையாட்டுப் போட்டி நிறைவுற்றது.

## காலைக் காட்சி

[குறிப்புகள்: 1. அதிகாலை நிமூச்சிகள் 2. சூரியன் உதிங்கும் அழகு 3. காலை நிமூச்சி 4. காலைப் பொழுதும் புலவர் கலஞ்சும்.]

அதிகாலையிலே அங்கும் இங்குமாகச் சேவலிகள், “சூரியச்வானே, வருக, வருக; விரைந்து வருக” என்று சிறகடித்துக் கூவுகின்றன. அப்பொழுது மெல்ல மெல்லக் கிழக்குத்திசை வெளுக்கத் தொடங்குகிறது. அதனைக் கண்டகாகங்கள் சூரியன் வருஞக்குக் கட்டியங்கூறுவது போன்று ‘கா, கா’ எனக் கத்திக்கொண்டு பறக்கின்றன. உயர் மரக் கொம்பரிலுள்ள பறவையினங்கள் பலவகை ஒவிய எழுப்புகின்றன.

கீழ்வானில் மெல்ல மெல்லச் செவ்வொளி படருகிறது அதனோடு பல நிறங்கள் கலந்த அழகிய சித்திரக் காட்சி அங்கே தோன்றுகின்றது. செம்பொன்னாற் செய்யப்பட்ட கோளம்போல ஆதவன் மெல்ல மெல்ல உதயஞ்செய்கின்றான். ஆதவனின் பொற்கதூர்கள் தகதகத்துக் கண்ணை மயக்குகின்றன அவன் மெல்லவான முகட்டை நோக்கி உயருகிறான். மரஞ்செடி கொடிக்கனும் நீர் நிலைகளும் பொன்னொளிப்பட்டுச் சிரிக்கின்றன. சோலைகளிலே பலவகை மலர்கள் மலர்ந்து ஆதவனை வரவேற்கின்றன. குளங்களிலே தாமரை கதிரவனைக் கண்டுகளிகொண்டு மலர்கிறது கருங்கக் கூறின் உலகெங்கும் உள்ளத்தைக் கவரும் அழகுக் காட்சி விளங்குகிறது.

காலை மலர்ந்ததும் மக்கள் துயிலுணர்ந்து, புதிய ஒருநாளைக் காண்கின்றனர். திருக்கோவில்களில் மணி யோவி கேட்கிறது. சங்கங்கள் முழங்குகின்றன. பத்திப்பாடல்களும் வேத மந்திரங்களும் ஒவிக்கின்றன. உழவர்கள் ஏரும் ஏருதுங்க கொண்டு வயல்களை நோக்கிச்

செல்கின்றனர். அழகடலில் மீண்பிடிக்கச் சென்ற மீணவர் வீடு திரும்புகின்றனர். வீடுகளிலே பெண்கள் முற்றால் பெருக்குகின்றனர்; கலங்களை விளக்குகின்றனர்; நீராடிசிட்டுக் குடங்களிலே தண்ணீர் கொண்டு வருகின்றனர்; மாட்டுத் தொழுவத்திலே. ‘அம்மா’ என்றழைக்கும் கண்றின் பரிவுக்கரல் கேட்டு, பால் கறக்கச் செல்கின்றனர்; பின்னர் காலையுணவு சமைப்பதில் முழுமுச்சாக ஈடுபடுகின்றனர். சிறுவர் பல துலக்கி, முகம் கழுவி, கூவுளைத் தொழுது, தத்தம் பாடங்களைப் படிப்பதில் ஈடுபடுகின்றனர். பின்னர் காலை உணவுருந்தி, புத்தகங்களை எடுத்து மாதா வழியனுப்பப் பாடசாலையை நோக்கிச் செல்கின்றனர். உத்தியோகத்தர் இயந்திரம் போலத் தத்தம் அலுவலகங்களை நாடுகின்றனர். தொழிலாளர் தத்தம் வேலைத் தலங்களை நோக்கி விரைகின்றனர்; உலகம் சுறுசுறுப் பாக இயங்கத் தொடங்குகின்றது. இவ்வாறு சூரியனுக்கும் பூமிக்குமுள்ள தொடர்பால் பூமியை எப்பைவளர்க் குந் தாயென்னும் சூரியனை உலகவளர்ச்சிக்கு வேண்டியன் உதவுந் தந்தையெனவும் சுப்பிரமணிய பாரதியார் வருணிக்கிறார்.

எப்மால் தங்கத்தாத்தராஜனச் செல்லமாக அழைக்கப்படும் சோமசுந்தரப் புலவர்,

கூரிரு ஏகன்றது கூவின கோழி

குருவிள் ஸொழுந்தன மாதுந்தன வின்மீதி  
ஏரியிற் நாமார இவைஸர் மலரும்

இறையவன் கோவிலில் மனியோனி கேட்கும்  
ஷாரிரிற் தோழிலூப்பி மாந்தர்கள் எழுந்தார்  
உயர்மாக ஜௌங்புவிட் போடுன காக்கை

ஶேர்கிழக் கெனுத்திசை வெஞ்சுத்தது மேல்லச்  
செங்கதி ரவனுத யஞ்செய்கி நானே”

என அழகாகக் காலைக் காட்சியைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

தாலை இனியது சதிரவன் இனியன். எனவே,  
‘ஞாயிறு போற்றுதும்; ஞாயிறு போற்றுதும்’

## தொற்று நோய்கள்

[குறிப்புக்கள்: 1. ஆரம்பம் 2. தொற்றுநோய்களும் பரவும் விதமும் 3. தொற்றுநோய் தோன்றக் காரணம் 4. தொற்று நோய் வராமல் தடுத்தல் 5. வந்தாற் செய்யவேண்டியனா 6. முடிவு]

“நோயற்ற வாழ்வே குறைவற்றசெல்வம்” என்பது பெரியோர் அனுபவத்தாற் கண்டு கூறிய முதுமொழி. அந்தக் குறைவற்ற செல்வத்தைய் பெற்ற மனிதனைக் காண்பது அரிதினுமரிது. மனிதன் கன் வாழ்நாளில் எப்போதோ ஏதோ ஒருவகை நோயினால் துங்பறுகிறான். அந்நோய் களில் ஒருவகை தனி மனிதனைத் தாக்கி வேதனைவிளைவிக்கும் நோய்கள்; சாதாரண நோய்கள். இன் ணொருவகை மனிதன் ஒருவனிலிருந்து ஏனையோ ருக்கும் பரவும் நோய்கள்; தொற்றுநோய்கள்.

வைகுரி அல்லது அம்மை, வாந்திபேதி அல்லது “கொலறா”, பிளேக், நெருப்புக்காய்ச்சல், பொக்கிளிப் பான், சின்னமுத்து, கசம், சிரங்கு, மலேரியா மதவியன் தொற்று நோய் என்னும் வகையில் அடங்குவன. இத்தொற்று நோய்களுக்குக் காரணியாய் இருப்பன நுண்ணங்கிகள் அல்லது கிருமிகள். இவை சாதாரண கணகளுக்குத் தெரியாத நுண்மையானவை; தீங்கு விளைவிப்பன. இவை காற்று, நீர், உணவு என்பன மூலமும் நூலம்பு, ஈக்கள்மூலமும் பரவுகின்றன. அம்மை, வாந்திபேதி, பிளேக், நெருப்புக்காய்ச்சல் என்பன காட்டுக் கீ போல வெகு விரைவிலே பரவவல்லன; விரைவிலே உயிர்ச் சேதத்தையும் உண்டாக்கும் தகையன. சின்னமுத்து, பொக்குளிப்பான், குகைக்கட்டு என்பன விரைவிலே பரவினாலும் உயிர்ச் சேதத்தை உண்டாக்கமாட்டா. கசம், மலேரியா என்பன நெடுநாட்களுக்குச் சிறிது சிறிதாக மனிதனைச் சித்திரவதை செய்து கொல்வன.

தொற்று நோய் தோன்றுவதற்கு மூல காரணி யாய் அமைவது அசுத்தமே. அழுக்கு நிறைந்த இடங்களிலும் குடிசைநெருக்கம் நிறைந்த இடங்களிலும் தொற்று நோய்கள் வேகமாகப் பரவுகின்றன. சாதாரண சுகாதார வசதிகளற்ற சேரிப் புறங்களில் வசிப் போர் அடிக்கடி பலபல தொற்று நோய்களால் அவதிப்படுவதை நாம் காணுகிறோம். அசுத்த நீரும் ஈக்கனும் நூள்ம்புக் மலகூட வசதியின்மையுமே அவ்வாறு நிகழக் காரணங்கள் ஆகின்றன. அடிப்படைச் சுகாதார விதிகளை அறியாத மக்களே தொற்றுநோய்களைப் பெரும்பாலும் பறப்புகிறார்கள்,

‘வெள்ளம் வருமுன் அணைகோல வேண்டும்’ என்பது அரியதொரு பழமொழி. தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்கும் இது பொருந்தும். ஒவ்வொரு வீடுகளிலும் செம்மையான மலசலை கூட வசதி இருத்தலை வேண்டும். சுத்தமானதென நாம் நினைக்கும் தண்ணீரையும் நன்கு கொடிக்க வைத்து ஆறஷிட்டுக் குடித்தல் அவசியம். உணவைச் சுமத்த பின்னர், அவற்றில் ஈக்கள் மொய்க்காதபடி மூடி கைத்தலை முக்கியமாகும். கண்ட கண்ட இடங்களில் எச்சில் உமிழுதலையும் மலசலங்கழித்தலையும் தவிர்த்தல் வேண்டும். சுத்தமான காற்றைச் சுவாசித்தல் வேண்டும். இவ்வாறான அடிப்படைச் சுகாதார விதிகளைப் பின்பற்றி ணால் தொற்றுநோய்பரவுதலைப் பெரும்பாலும் தடுக்குமடியும்.

சிலசமயம் எமது குடும்பத்தில் ஒருவருக்குத் தொற்று நோய் தோன்றி விடலாம். அப்போது நாம் சில விதிகளைக் கைக்கொள்ளல் வேண்டும். அவற்றதனினமைப்படுத்திக் காற்றோட்டமுள்ள தனி அறையில் படுக்கவைத்தல் முதன்மையானது. அவரைப் பராமரித்தற்குத் தடுப்பு மருந்து ஏற்றப்பட்ட ஒருவரை நியமித்தல் சாலச்சிறந்தது. அவருக்கெனப் புறம்பான பாத்திரங்களில் உணவோ பானமேர கொடுத்தல் வேண

மீ. அவரது அறைக்கும் சுற்றுப்புறங்களுக்கும் ஏதா வதோடு சிருமிகொள்ளியைத் தின்மூம் தெளித்தல் நல்லது. நோயாளர் உயோசிக்கும் போருள்களில் எவற்றையும் பாதுகாப்பாளர் தவிர வேறு எவரும் தின்டுதல் கூடாது. அவரது உடைகளையும் படுக்கை விரிப்புக்களையும் கொதிந்தில் கழுவதல் வேண்டும்.

தொற்றுநோய்கள் ஒரு நாட்டில் பரவத் தொடங்கினால் சிலவேளை ஆயிசுக் கணக்கான மக்களை எமனு லகுக்கு அனுப்பியிடும். ஆகையால், நாம் தொற்று நோய்களுக்கு இங்கொடாது நம்மைப் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும்.

## 15

### சட்டாஸலக் கொண்டாட்டம் ஒன்று - உரையாடல்

- [குறிப்புகள் : 1. ஆரம்பம் 2. கொண்டாட்டம் எதுவென்பது  
 3. விருந்தினரை வரவேற்று; அவர் உரை 4. பரிசளிப்பு  
 4. கணவிதழுச்சி]

பாலன்: சந்திரர், வணக்கம்

சந்திரன்: வணக்கம், பாலா, எப்பொழுது பதுணையில்

இருந்து வந்தீர்?

பாலன்: நேற்றுக் காலையிலேதான் வந்தேன்.

சந்திரன்: பாலா, இம்முறை உங்கள் கல்லூரிப் பரிசளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றதாம். தினசரிப் பத்திரிகையிற் படித்தேன். உண்மைதானா?

பாலன்: ஆம்; வழக்கத்தைவிட இம்முறை பரிசளிப்பு விழா மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. வாயிலில் விருந்து மண்முத்தின் மந்புவரை ஆழா செய்

தோம். இருபக்கங்களிலும் குலவ வாழைகள் நட்டோம். மாவிலவைத் தோரணங்களும் மகரதோரணங்களும் கட்டுவோம்.

சந்திரன்: நல்லது. உங்கள் பரிசளிப்பு விழாவுக்கு யார் பிரதம விருந்தினராக வந்தார்?

பாலன்: எங்கள் உதவிக் கல்வியதிகாரிதான் பிரதம விருந்தினராக வந்தார். அவர் ஒருக்கையும் விழாவின் சிறப்புக்கு ஒரு காரணமாகும்.

சந்திரன்: அப்படியா? உங்கள் பிரதம விருந்தினர் என்ன கூறினார்கள்?

பாலன்: அவர் கூறியது முழுவதையுஞ் சொல்லல் இயலுமா! சந்திரா; அவர், “பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொண்டது. அதனால் அரசாங்கமே எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றும்என்று எதிர்பார்க்கக்கூடாது. பெற்றோரும் உதவி செய்தல் வேண்டும்” என்று கூறினார்.

சந்திரன்: அவர் கூறியதை அழகாகச் சொல்லுகிறாயே. பாலா, நீ கெட்டிட்க்காரன், அதன் பின்னர் என்ன நடந்தது?

பாலன்: உதவிக் கல்வியதிகாரியின் மன்னவியார் பரிசில் கணள் வழங்கினாரா. மாணவர்கள் வரிசையாகச் சென்று பணிவிடுவது பரிசிலிப்பற்று மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

சந்திரன்: பாலா, உணக்குப் பரிசில் கிடைக்கவில்லையா?

பாலன்: கிடைத்தது நான் ஐந்து பரிசில்கள் பெற்றேன். தமிழ், ஆங்கிலம், கனிதம், புவியியற் பாடங்களுக்குரிய பரிசில்கள் பெற்றேன். அவற்றுடன் கீழ்ப்பிரிவுத் தமிழ்ப் பேச்சுப்போட்டிக்கிய முதற்பரிசிலும் எனக்குக் கிடைத்தது

சந்திரன்: நன்று, நன்று; பலா, உமக்கு ஒன் பாராட்டுக்கள். பரிசளிப்புவிழாவின் இறுதியிற் கலைநிதழ்ச்சிகள் நடைபெறவில்லையா?

பாலன்: நடைபெறாமல் இருக்குமா? விழா முடிவில் “இசட்டைப்பரிசு” எனும் நாடகம் நடைபெற ரது. அந்நாடகம் உழவன் வாழ்க்கையைச் சித் திரிப்பது. அந்நாடகத்தை எல்லோரும் மெச்சிபி புகழ்ந்தனர்.

நெடிரன்: நல்லது பாலா, நான் விடைபெறுகிறேன். வணக்கம்.

பாலன்: வணக்கம் சந்திரா.

## 16

### எங்கள் அருமைப் பாட்டி

[குறிப்புகள்: 1. ஆரம்பம் 2. அவரது தொற்றம் 3. அவரது செயல்வை 4. அவரால் நாம் பெற்ற பயன்கள் 5. முடிவு]

எங்கள் அருமைப் பாட்டி அன்னம்மாவை உங்களுக்குத் தெரியுமாலை உங்களிற் சிலருக்குத் தெரியும்; பலருக்குத் தெரியாது. என்னைப் பொறுத்த வரையில் அவரைப்போன்ற சிறந்த பாட்டியை உலகம் முழுவதுந் தேடினாலும் பெறமுடியாது. அப்படியானால் எங்கள் அருமைப் பாட்டியைப்பற்றி அறிய நீங்கள் விரும்புவீர்கள்லவா?

எங்கள் பாட்டிக்கு என்பத்து முன்று வயது. என்பத்து முன்று வயது என்றாலும் குடுக்குடு கிழவி, கூனற் கிழவி என்றுதானே நீங்கள் நினைப்பீர்கள்! இல்லவே இன்னை. நியிர்ந்த முதுகு; கழீ போன்ற வெளியூட்டப்படு; தலையில் மருந்துக்கூக்கூட ஒரு நாசர மயிரைக் காண்முடிமுதுங்களுக்குநாங்களும்; ஆனால் நீங்கள்

ஆறவு. நாற்பது வயதிலும் பஞ்சபோல நாரமயிர் உடைய பெண்களைக் காணும் உங்களுக்கு இது வியப்பாய்த்தான் இருக்கும்! முப்பத்திரண்டு பற்களில் ஒன்றுகூட விழவில்லை, புழுக்கொடியலை ‘நறுக்கு மொறுக்கு’ என்று சப்புவார். கண்களிலே சாந்ததி தன்மை, கண்ணாடி இல்லாமலே எந்தச் சின்ன எழுது துப்புத்தகத்தையும் வாசிப்பார். நான் பண்ணிரண்டு வயதிலேயேகண்ணாடி அனிந்துவிட்டேன்! இப்படியான உடல் தோற்றம் பாட்டிக்கு எப்படி வந்தது? அவரே அடிக்கடி சொல்வார்: தான் பனம் பண்டங்களை விரும்பி உண்பாராம். இன்மை தொடக்கம் ஒடியற் பிட்டு, ஒடியற்கூழ், பணாட்டு முதலியவற்றை விரும்பி உண்பாராம். அதனாலேதான் இப்படி இருக்கிறாராம். இப்பொழுதும் எங்கள் வீட்டில் ஒடியல் மா, பணாட்டு, புழுக்கொடியல் என்பவைவற்றைப் பாட்டி வைத்திருக்கிறார். ஆனால் நாங்கள் எட்டியும் பார்ப்பதில்லை. பாட்டனார் இறந்தபின் வெள்ளைச்சேலதான் உடுப்பார்.

எந்தப் பணியானாலும் குளிரானாலும் அதிகானை எழுந்துவிடுவார். முற்றம் பெருக்கி, சாண்நீர் தெளிப்பார். மாட்டுப்பட்டியைத் துப்புவு செய்வார். பக்களிற் பால் கறந்து கொண்டு வருவார். அடுப்பை மூட்டிக் கேத்தவில் தண்ணீர் நிரப்பிக் கொதிக்க வைப்பார். அது கொதிப்பதற்கிணையில், நீராடிவிட்டு வெள்ளைச்சேலை உடுத்து, கெற்றியில் நீரு துவங்கக் காட்சி அளிப்பார். அப்பொது சரியாக ஆருமணி அடிக்கும். ஒரே மகளான அம்மா பாட்டியின் செல்லவும்! அதனால் கொஞ்சம் சொம்பேறி. ஆருமணிக்குத்தான் அம்மா எழும்புவார். அடுக்களைக்குச் செல்வார். அங்கே எல்லோருக்கும் தேநீர் தயாராய் இருக்கும். ஆனால் பாட்டியோ தேநீர் குடிக்கமாட்டார். பாவிலே கொத்தமள்ளித்தான் கலந்து குடிப்பார். அதன்பின் பாட்டியை வீட்டிற் காணமுடியாது. “அபிராமி அந்தாதி” யோடும். சிறுதடி நிலைந்த மலரோடும் அம்மன்

கோயிலுக்குச் சென்றுவிடுவார். காலைப்பூசை கண்டு வீடுதிரும்ப ஒன்பது மணியாகும். கோயிலிலோ அவர் அபிராமி அந்தாதி படிப்பதைக் கேட்டுப் பலர் மன முருகி நிற்பார்களாக! அவர் வீடு திரும்புவதைக் கண்டதும் மாட்டுப் பட்டியிலிருந்து பல குரல்கள் “ம மா” என ஓலிக்கும். சிரித்த முகத்துடன் அங்கே சென்று தவிடு வைத்து வைக்கோல் போடுவார்.

மாலை மூன்றாறை மணியளவில் பாட்டியை எங்கள் வீட்டு முற்றக்கில் நிற்கும் வேப்பமர நிழலிகிதான் காணமுடியும். அம்மாவும் அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்களும் அங்கே கூடிவிடுவார்கள். பாட்டி தன் அனுபவங்களைக் கதை கதையாகச் சொல்லுவார். அவர் கதைகளில் நிறையக் கருத்திருக்கும். அக்கதை களில் சமயம், வரலாறு, மருத்துவம், ஒழுக்க நெறிகள் முதலிய பலவும் கலந்திருக்கும். உண்மையைத்தான் சொல்லுகிறேன். நானும் என் சகோதரர்களும் ஐந்தாம் வகுப்புவரை தமிழழையும் சமயத்தையும் எங்கள் பாட்டி யிடந்தான் படித்தோம். அப்பா படிப்பித்தால் பிளமீ விடும்போதெல்லாம் கூட்டுவார்; அம்மாவோ அடிப்பார். எங்களுக்கு முனை கலங்கிப்போகும். பாட்டியோ எங்களை ஓவ்வொருவராகக் கூட்பிட்டு அருகில் இருத்தி அங்கோடு சொல்லித்தருவார். கதை கேட்பதுபோல இருக்கும். பிளமீவிட்டால் திரும்பத் திரும் பச் சொல்லித் தருவார்; கோபமே வராது. இப்படி நாங்களும் அயலவர்களும் பாட்டியாற் பெற்ற நன்மை சொல்லமுடியாது!

எங்கள் பாட்டி நூற்றாண்டுகள் வாழுவேண்டும். அந்நூற்றாண்டு விழாவை நாங்கள் எல்லாம் வெகு சிறப்பாகக் கொண்டாட வேண்டும். இதுவே என் ஆசை.

### எனது கிராமம்

- [குறிப்புக்கள்: 1. கிராமத்தின் பெயர் எவ்வள முதலியன்;  
 2. கிராமத்தின் இயற்கையழகு. 3. மக்கள் வாழுக்கைமுறை  
 4. கிராமப் பொது நிலையங்கள்; விழாக்கள் 5. கிராமப்பற்று]

எனது கிராமத்தின் பெயர் நாவலூர். அது யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பல கிராமங்களுள் ஒன்று. அதன் வடக்கு எவ்வளையாக யாழ்ந்தார் செல்லும் பெருந்தெரு அமைந்திருக்கிறது. கீழ்த்தினசயில் உப்பாறு ஒன்று ஒடுகிறது. மேற்றினசயிலே சந்திரபுரம் என்னும் சிறுநகருண்டு.

எனது கிராமத்தின் பெரும்பகுதி வயலும் வயல் சார்ந்த இடமுமாய் இருக்கிறது. அதனால் அது மருத நிலம். எனது கிராமத்தின் தென்பகுதியிலே பரந்த வயல்வெளியுண்டு. அங்கே பசிய செந்தெற்பயிர்கள் செழித்து வளர்ந்திருக்கின்றன. அவை கதிர் சுமந்து தலைவணங்கி நிற்கின்றன. அவ்வயல்வெளியின் இடையிடையே சிறிய குளங்கள் உண்டு. அவற்றில் நீர் நிறைந்திருக்கிறது. அக்குளங்களிலே செந்தாமரையும் வெண்டாமரையும் அல்லியும் மலர்ந்திருக்கின்றன. அவற்றின் அயலிலே பசிய தென்னஞ் சோளைகளும் மாஞ்சோளைகளுஞ் செழித்துக் காணப்படுகின்றன. இங்கொன்றும் அங்கொன்றுமாய்ப் பனந்தோப்புக்கள் தெரிகின்றன. அவற்றினிடையே சிறியவையும் பெரியன வுமான பல வீடுகள் காணப்படுகின்றன.

எனது கிராம மக்களிற் பெரும்பாலோர் சமக்காரர். மாரிக்காலத்தில் வயல்களில் நெல் வேளாண்மை செய்வர். கோடையில் அவ்வயல்களிலே பூசினி, வெங்காயம். பயறு, எள் என்பனவற்றைப் பயிரிடுவர். அங்கே ஆண்

களும் பெண்களும் சேர்ந்து உழைக்கிறார்கள். அவர்கள் உணவுப் பஞ்சத்தை அறியார். அதனால் அமைதியாக வும் ஆரோக்கியமாகவும் வாழ்கிறார்கள். சிலர் சுருட்டுத் தொழில் செய்கின்றனர். சிலர் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சிலர் தச்சவேலையும் கொல்வேலை யுஞ் செய்கின்றனர். அங்கு எல்லாத் தொழிலாளரும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.

எங்கள் கிராமத்தின் மத்தியிலே முருகன் ஆலயம் அமைந்திருக்கிறது. அதனயலிலே ஒர் உயர்தரப் பாட சாலை உண்டு. அங்கு எங்கள் கிராமச் சிறுவரின் கல்வியை வளர்க்கிறது. எங்கள் கிராமத்தில் இளைஞர்கள் ஒன்று கூடி “நன்னெறிக் கழகம்” அமைத்துள்ளனர். அவர்களது தொண்டின் பயணாய் அரசினர் மருந்துச் சாலையும் பிரசவ விடுதியும் அமைக்கப்பட்டுள்ளன.

எங்கள் கிராமத்திலே பல விழாக்கள் கொண்டாடப் படுகின்றன. அவற்றுட் சிறப்புடையன முருகன் ஆலயத் தில் நிகழும் திருவிழாக்கள். அவை பத்து நாட்கள் நடைபெறும். நன்னெறிக் கழகத்தினர் கொண்டாடும் புதுவருடப்பிறப்பு விழாவும் சிறப்புடையது. வருடப் பிறப்பன்று காலைதொடக்கம் மாலைவரை பல நிசந்திசீகள் நடைபெறும் காலையிலே போர்த்தேங்காய் அடித்தல், சைக்கிள் ஓட்டம், பேசுசுப்போட்டி, என்பன நிகழும். மாலையில் விளையாட்டுப்போட்டி நடைபெறும். கிராமத்து மக்கள் முன்னிலையில் இளைஞர்கள் தங்கள் திறமைகளைக் காட்டுவார். அன்று இரவு பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அவற்றில் நாட்டுக் கூத்து, கோலாட்டம், காவடியாட்டம் என்பன மக்கள் மனத் தைப் பெரிதும் கவரும்.

“பெற்ற தாயும் பிறந்தபொன் ணாடும் நற்றுவ வானினும் நலினிந் தனவே”.

எனப் பாரதியார் பாடியள்ளார். எங்கும் நான் பிறந்த கிராமமே எல்லாவற்றிலும் சிறந்தது.

## ஆசிரியருக்குக் கடிதம்

[குறிப்புகள்; 1. கடித ஆரம்பம், 2. எழுதும் மொருள்: பீடித்த  
நோய், வைத்திய சிகிச்சை, முடிபு]

அங்மன் கோவில்தி.

சதுமலை,

20-05-89.

கணந்தங்கிய ஆசிரியர் அவர்களுக்கு, எனது பணி  
வான வணக்கம்.

நான் சென்ற இருவாரங்களும் உடனவக்குறைவு  
காரணமாகப் பாடசாலைக்கு வரவில்லை. அன்றியும்  
எதிர்வரும் திங்கட்கிழமை வரையும் பாடசாலைக்கு  
வரமுடியாதென்றே நினைக்கிறேன். அதற்குரிய கார  
ணத்தைப் பின்னரல் எழுதியிருக்கிறேன். தயவுசெய்து  
மன்னிக்க.

ஒரு நாள் மாலையில் என் அடிவயிற்றின் வலதுபக்  
கத்தில் மெல்லிய வலி உண்டாயிற்று அதை நான்  
அலட்சியப்படுத்திவிட்டு விளையாடச் சென்றேன். வீடு  
திரும்பியதும் அந்த வலி அதுகாரித்தது. சிறிது நேரம்  
பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துப் பார்த்தேன்;  
முடியவில்லை “ஐயோ அம்மா, ஐயோ அம்மா” என்று  
துடிதுடித்துக் கத்துவேண் நிலக்கில் உருண்டு புரண  
டேன், அம்மா என்னைப் பார்த்துப் பயந்து போன்றார்

அந்தச் சமயத்தில் அப்பா வந்து சேர்ந்தார். அம்மா  
அப்பாவுக்கு லிடயத்தை விரிவாகக் கூறினார் உடனே  
அப்பா சிறிதும் தாமதியாமல் என்னை வைத்திய நிலை  
யத்திற் சேர்த்தார். அங்கேயிருந்த மருத்துவர் என்  
னைப் பரிசோதித்தார் அவர் எனக்குக் குடல்வால்  
அழற்சி உண்டாகியிருப்பதாகக் கூறினார். உடனே  
அறுவைச் சிகிச்சை செய்துவேண்டும் என்றார் நான்  
பயத்தால் அழுத் தொடங்கினேன். அப்பாவும் மருத்  
துவர்களுக்கு ஆறுதல் கூறினார் தாமதமின்றி என்னை  
அறுவைச் சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பினார். அங்கே

மருத்துவர் ஒருவரும் தாதியர் மூவரும் நின்றனர். எனக்கு ஏதோ ஒன்றை மணக்கும்படி தந்தனர். அதன் பின் நடந்தனவற்றை நான் அறியேன்.

யற்றைநான் மாலையிலே நான் கண்விழித்தேன். என் பக்கத்தில் அம்மாவும் அப்பாவும் நின்றனர். அம்மா அழுதார்; அப்பா கண்கலங்கினார் நான் கிடந்த சிகிச்சைச் சாலையில் நோயாளர் பலர் படுத்திருந்தனர். குறித்த குறித்த நேரத்தில் மருத்துவர் வந்து பரிசோதிப்பார். வெள்ளை உடுப்பணிந்த தாதியர் குறித்த நேரத்தில் மருந்து தருவர். அவர்கள் சிரித்த முகத்துடன் பேசிப் பழகுவர். இவ்வாறு ஜந்து நாட்கள் கழிந்தன கடைசி நாளன்று மருத்துவர் வந்தார். அவர் என் விடம் “நீர் இரண்டு வருடங்களுக்கு ஒடுவிளையாடுவ கூடாது” என்றார். அதைக்கேட்டபோது நான் மிக்க துயரங்கொண்டேன்.

வீட்டுக்கு வந்த பின்னர் தான் அப்பா எனது நோயின் தன்மையைப்பற்றிக் கூறினார். பெருங்குடவின் முடிவிலே ஒரு வால் இருக்கிறது. அதற்குக் குடல் வால் என்று பொயர். அது தேவையற்ற ஓர் உறுப்பு. அதனுள்ளே உணவுடன் சென்ற சிறுகற்கள், உமிழுத வியன் சேர்ந்து விடுவதுண்டு. அதனால் அவ்வறுப்பு வீங்கி வலியுண்டாக்கும். இவ்வாறு அப்பா விளக்கமாய்க் கூறியதைக் கேட்டு நான் வியப்படைந்தேன். இப்பொழுது நான் வீட்டில் இருக்கிறேன். புண்

ஆறிவிட்டது. எழுந்து நடமாடுகிறேன். இன்னும் நாலைந்து நாட்களிலே பாடசாலைக்கு வருவேன். தயவு செய்து மன்னிக்கும்படி மீண்டும் வேண்டுகிறேன்.

வணக்கம்

இங்ஙனம்

தங்கள் பணிவுள்ள மாணவன்  
க. நேவேந்திரன்

## நான் ஒரு தேவீ (கயசிதை)

**குறிப்புக்கள்:** 1. ஆரம்பம் 2. தேங்கூட்டு அமைப்பு 4. பிறந்து வளர்ந்தமை 4. கூட்டுப்பழுவும் தேவீயாக உருவெடுத்தமை யும் 5. செய்த வேலைகள் 6. முடிபு)

நான் ஒரு தேவீ. என்றாலும் மற்றைய பிராணி களைப் போல எனக்கென ஒரு தனியான வாழ்க்கை இல்லை; மனைவி மக்கள் என்ற குடும்பம் இல்லை. ஆனால் பள்ளாயிரக் கணக்கான உறவினர் உண்டு. அவர்களோடு கூட்டமாக அல்லது சமுதாயமாக வாழ் வதே எனது வாழ்க்கை. என் வாழ்க்கையில் “நான்” என்ற ஒருமைக்கு இடமில்லை; “நாங்கள்” என்ற பண்ணமைக்கே இடமுண்டு.

அதோ, அந்த பாமரத்திலே தொங்குகிறதே ஒரு தேங்கூடு. அதுதான் என் வீடு. இல்லை இல்லை எங்கள் வீடு. அது மெழுகாலான வீடு. நீங்கள் நகர வாழ்க்கையில் பலபல தொழில்கள் செய்கிறீர்கள் அவ்வாறே இங்கும் பலபல தொழில்கள் நிகழுகின்றன அதனால் எங்கள் கூட்டடை மெழுகுநகர் என அழைப்பார். அது பல்லாயிரக்கணக்கான அறைகள் கொண்டது. ஒவ்வொரு அறையும் ஆறு கோண வடிவம் உடையது. ஒன்றோடென்று தொடர்பு கொண்டது. இந்தக்கரை ஒரேயொரு அரசியே ஆளுகிறாள் அவளை இராணித் தேவீ என்பார். அவளுக்குப் பல கணவன்மார் உண்டு. அதிகயமாயில்லையா!

இந்த இராணித் தேவீ ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு முட்டையாக ஒவ்வொருநாளும் ஐயாயிரம் முட்டைகள் வரை இருவாள். அவள் தான் எங்கள் தாய். அந்த அறைகளில் ஒன்றிலிருந்து சிறு முட்டையாக நான்பிறந்தேன், நான்குநாட்களில்முட்டை பொரித்தது.

அப்போது கண்களோ கால்களோ இலிலாச் தின்னஞ்சு  
சிறு புழுவாய் இருந்தேன். அப்பப்பா! அப்போது  
எனக்கிருந்தபசியை வார்த்தைகளாற் சொல்ல முடியாது! யானைத்தீப்பசி என்பார்களே! அப்படியான  
பசி! என்பசிக்கு உணவாக நிமிடத்துக்கு நிமிடம்  
எனது முத்த சகோதரர்கள் இனிப் பணவு அளித்தார  
கள். இவ்வாறு ஒரு வாரங்களம் அவ்வுணவை உண்டு  
கொழுத்தேன்,

அதன்பின் எண்வாயிலிருந்து திருவுமொன்று நால்  
வடிவில் வெளிவந்தது அந்த நாலால் என்னைச்  
சுற்றிக்கொண்டேன். கூட்டுப்புழு ஆனேன். என்ன  
ஆச்சரியம்! என் அறை வாயில் அடைக்கப்பட்டது.  
பண்ணிரண்டு நாள்வரை அதனுள் கிடந்தேன். அதன்  
பின்னர் என் அறை திறக்கப்பட்டது. புதுமையிலும்  
புதுமை! சின்னஞ்சிறிய இரண்டு கண்களும் அழியிய  
நான்கு சிறுகளும் ஆறு கால்களும் கொண்ட தேவீ  
யாக உருவெடுத்தேன். சில நாள்கள் கூட்டினுள்  
வேயே ஒடித்திரிந்து விளையாடினேன். அக்காலத்தில்  
என் வாயில் இருந்து மெழுது சரந்தது. அதனால்  
கொண்டு எனது கால்களால் அறுகோண அறைகளைக்  
கட்டத் தொடங்கினேன். இதுவே நான் செய்த முதல்  
வேலை. சில நாள்கள் அவ்வேலையில் ஈடுபட்டேன்.

அதன் பின்னரே, என் சகோதரர்கள் என்னை  
வெளியே சென்று தேன் சேர்க்க அனுமதித்தனர் என்ன  
அழகான உலகம்! எத்தனை எத்தனை மரங்க்கொடி  
கொடி வகைகள்! எத்தனை எத்தனை வகைவகையான  
வண்ண வண்ண மலர்கள்! எங்களுக்கு விருந்துளிக்கத்  
தேன் ஏந்திநிற்கும் மலர்கள்! அந்த மரர் களில்  
அமர்ந்து மெல்லென்த தேவை உறிஞ்சினேன். என்  
வாயில் கீழுள்ள பை ஒன்றில் அதனைச் சேர்கிறத்தேன்.  
பைநிறைந்ததும் தேன் கூட்டு நோக்கிப் பறந்தேன்.  
கூட்டிலே அறைகளிலே தேவை உழிழ்ந்தேன். என்

சகோதரர்கள் பலமுறை வட்டமிட்டு நடனமாடுவார்கள். அது அவர்கள் மொழி. அந்த மொழி மூலம் தூர் இடத்தில் தேன்மலர்கள் உள்ளன என்பதை அறிந்து கொண்டேன். நேர் கோட்டில் நடனமாடியதன் மூலம் திசையையும் அறிந்தேன். அங்கெல்லாம் சென்று தேன் சேர்த்துக் கூட்டை நிரப்பினேன். நானும் என் சகோதரரும் சேர்த்த தேன் எங்கள் கூட்டை நிறைத்தது.

அந்தத் தேன் எவ்வளவு இனிமையானது என்பது உங்களுக்குத் தெரியும்; எத்தனை நோய்களுக்கு மருந்தாகிறது என்பதும் உங்களுக்குத் தெரியும். நாங்கள் செய்யும் பெருந்தொன்று இன்னும் ஒன்று உண்டு. மரங்களில் மகரந்தச் சேர்க்கை உண்டாக்குகிறோம். அதனால் காட்கனிகள் உங்களுக்குக் கிடைக்கின்றன. இவ்வளவும் கறுசறுப்பும் ஒற்றுமையும் நிறைந்தது. எனது எங்களது உழைப்பால் என்பதை என்னும் போது பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

## 20

### எனது பேணை

- [குறிப்புக்கள்: 1. பேணை கிடைத்த வகை; அதன் தோற்றும் முதலியன். 2. பேணையோடுள்ளக்கிருந்த தொடர்பு. 3. தேர்வு காலிலே கூடிய புள்ளி பெறுக காரணமாதல்; ஆசிரியர்கள் இரவல் வாங்குதல்; மூடி உடைதல்; களவுபொய் மீலல், 4. அதன்மீது கொண்ட அங்கு]

அப்பா எனக்கு ஒரு பேணை தந்தார். ‘அது’ பைலட்சாதியைச் சேர்ந்தது. பேணை எனக்குக் கிடைத்த அன்று

நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன். அப்பேணவினாக எழுதிப்பார்த்தேன். அது மிக நன்றாய் எழுதியது. அதன் தோற்றுத்தை உற்று நோக்கினேன். அது என் மனத் தைக் கவர்ந்தது அது நான் விரும்பும் நீல நிறத்தை யுடையது. அதன் முனை பொன்னைப்போன்று பிரகா சித்தது. அந்த நீலநிற முடியின் ஒரு பக்கத்திலே பொற்காப்பிருந்தது. அந்த முடியிலே வளபளப்பான கொருவி காணப்பட்டது. அது யானையின் தும்பிக்கை போன்று விளங்கியது.

தந்தையொருவர் தன்மகனை நேசிப்பது போன்ற நான் அதனிடம் பாசங்கொண்டேன். எப்பொழுதும் எனது சட்டைப் பையில் அது பாதுகாப்போடு இருக்கும். சில பொருள்களைப் பிறருக்கு இரவல் கொடுக்கக் கூடாது என்று கூறுவார்கள். அப்பொருள்களில் ஒன்று பேண. நான் எனது பேணவை எவருக்கும் இரவல் கொடுப்பதில்லை. எனது ஆரூயிர் நண்பன் கேட்டாலும் கொடுக்கமாட்டேன்.

அந்தப் பேண கிடைத்தத்தும் எனக்கு நற்காலம் பிறந்தது. பருவத் தோவுச்சுக்கு அந்தப் பேணவினால் விடை எழுதுவேன். அதனால், எவ்வாறுப் பாடங்களிலும் எனக்குக் கூடிய புள்ளி கிடைத்தது. சில சமயம் விடை எழுதும்போது மையுடிந்துள்ளிம் வேறொரு பேணவை உபயோகிப்பேன் அப்படி விடை எழுதிய பாடத்திற் குறைந்த புள்ளியே கிடைக்கும். அதனால், பேணவின் மீது எனக்குப் பேரங்கு பிறந்தது பேணவை இரவல் கொடுப்பதில்லை என்ற விரதம் சிலசமயம் பங்கப்படும். எனது வகுப்பாசிரியர் அடிக்கடி இரவல் கேட்பார். அதனால், அவருக்கு மாத்திரம் இரவல் கொடுப்பேன். அவர் எழுதும்போது அதனைப் புகழ்வார். நான் பெருமையடைந்து ழுரிப்பேன். ஒருநாள் எனது பக்கத்தில் இருந்த மாணவன் அதனைத் தட்டிவிட்டான். அது கிழே விழுந்தது; பக்கத்தைப்போடு நான் அதனை எடுத்தேன். அதன் முடியிலே சிறிய வெடிப்பு ஏற்பட்டு

விட்டது. அன்று முழுவதும் நான் பட்ட வெதனைக்கு அளவேயில்லை.

ஒரு நாள் எனது பேணை காணாமற் போய் விட்டது. எனது உயிரே போய்விட்டது போன்று துடித்தேன்; நான் கண்ணீர் விட்டு அழுதேன். கலை சியில் வகுப்பாசிரியரிடம் கூறினேன். அவர் எனது வகுப்பு மாணவர்கள் எல்லோரையும் விசாரித்தார். சுற்றில், மாணவன் ஒருவன் மீது சந்தேகங் கொண்டார். அதட்டியும் வெருட்டியும் வினாவினர். உள்ளைமை வெளி யாயிற்று. அவன் பேணையை எடுத்து வேறொரு வகுப்பு மாணவனிடங் கொடுத்திருந்தான் கூவுள் செயலாலே பேணை மீண்டும் கிடைத்தது. நான் அடைந்த ஆளந் தத்துக்கு அளவேயில்லை. மைல்ல மெல்ல என்பேணைக்கு நோய் உண்டாயிற்று. கழுத்திலிருந்து மை கசியத் தொடங்கியது. அதற்காக என் பேணையை வெறுத்து விடமுடியுமா? பல வைத்திய முறைகளைக் கையாண்டு பார்த்தேன். கழுத்துக்கு நூல் சுற்றி இறுக்கினேன். வெண்கட்டி மாவைப் பூசினேன். எந்த மருந்துக்கும் அந்நோய் மாறவில்லை. என்றாலும் அதனை இன்றும் போற்றிப் பாதுகாக்கிறேன்.

சின்னஞ்சிறிய பேணாவானாலும் அதன் மீது நான் கொண்ட அண்பு பெரிது. புதிய புதிய பல பேணைகள் கிடைத்தாலும் அதனை நான் கைவிடேன். முடிஉடைந்ததும் மை கசிந்ததும் எனக்குக் குறைகளாகத் தெரியவில்லை. அந்தப் பேணையை நான் எனது உயிர் போல நேசிக்கிறேன்.

## மழை நாள்

குறிப்புக்கள்: 1. மழை அறிகுறிகள். 2. மழை பெய்யுங் காட்டி  
3. மழைவிட்ட பின்னர் நிகழும் நிகழ்ச்சிகள் 4. மழை  
நாளிற் சிறுவருக்கு ஏற்படும் அனுபவங்கள்.

கீழ் வானிலே கார்முகிற் கூட்டம் தோன்று  
கிறது அது மெலில் மெலெழுகிறது; திசைக  
ளணத்தும் இருஞ்சின்றன. வீண்ணில் அங்கொல்ரூம்  
இங்கொன்றுமாக மின்னல் வெட்டுகிறது. அது கண்  
வைக் கூசக் செய்கிறது மின்னலைத் தொடர்ந்து இடிபூ  
முக்கம் காலதச் செவிடுபடுத்துகிறது. மெல்லிய குளிர்  
காற்று வீசுகிறது. மழை தூறத் தொடங்குகிறது. அது  
பூமியின் மீது பண்வீர் தெளிப்பதுபோலத் தோன்று  
கிறது.

சிறிது நேரத்திலே சிறுதூறல் பெருமழையாகமாறு  
கிறது. 'சோ' என்ற இரைச்சலுடன் மழை பொழி  
கிறது. மரஞ் செடி கொடிகள் மழையிலே குளிக  
கின்றன. அவை இலவச்கரங்களால் நீரை ஏந்தி விளை  
யாடுகின்றன. மேயச் சென்ற மந்தைகள் மழையிலே  
நன்றாக கொண்டு வீட்டை நோக்கி விரைகின்றன.  
பறவையினங்கள் ஒதுக்கிடந் தேடுகின்றன. மக்கள் வீடு  
களில் அடங்கிக் கிடக்கின்றார்கள். மழையின் வேகம்  
கூடிக்கொண்டே செல்கின்றது. பூமி ஆசைதீர மழை  
நீரைக் குடிக்கின்றது. அது குடித்து எஞ்சிய நீர் வெள்  
ளமாய்ப் பள்ளத்தை நோக்கி ஒடுகிறது. பள்ளங்களைவ்  
லாம் நீர் நிலைந்து சிறுச்சிறு குளங்களாகின்றன. வயல்  
வர்க்குகளை மேனி வெள்ளம் பாய்கிறது. அங்குமிங்கும்  
தவணைகள் சத்தும் செய்கின்றன,

மூன்று மணித்தியாலமாய் மழைவிடாமற் பெய்கி  
து. பின்னர், சிறிதுசிறிதாய்க் குறைகிறது. இப்பொழுது

வானம் நிர்மலமாய் விளங்குகிறது, குரிப ஒனி பூமி எங்கும் பரவுகிறது. மழையிலே நன்னது விறைத்த பூமிக்குச் சூரியன் வெம்மையளிக்கின்றான். பறவைகள் இறைக்கயதித்து ஈரம் போக்கிலிட்டுப் பறக்கின்றன. மரங்களைல்லாம் நீராடிப் பொலிவுடன் விளங்குகின்றன. உழவர் மண்வெட்டியைத் தோளிலே தாங்கிக் கொண்டு வயலை நோக்கி விரைவின்றனர்; வரட்டுப் பனளச் செப்பனிட்டு வயல் நீரைத் தடிக்கின்றனர்; மழையை வாழ்த்துகின்றனர். ஒழுக்குவிட்டிலே குடியிருந்தவர்கள் மழையைத் திட்டுகின்றனர். பாவம்! யாருக்கென்றுதான் மழை பெற்றும்! சில இடங்களில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. அங்குள்ள வீடுகள் சிறுசிறு தீவுகள் போலத் தோண்டுகின்றன அங்குள்ள மரங்கு செடிகள் நீரில் முனைத்தன போன்று காணப்படுகின்றன.

வீட்டிலே அடைபட்டுக் கிடந்த சிறுவர் ஆரவாரத் துடன் வெளிப்படுகின்றனர். விடுதலை பெற்ற கூங்குக் கிலிபோல, ஓடியாடித் துள்ளிக் களிக்கின்றனர் சிலர் கூட்டங்கூட்டமாக வெள்ளம் அலசி விளையாடுகின்றனர் ஒருவர் மேல் ஒருவர் வெள்ளத்தை எந்திச் சிரிக்கின்றனர். அவர்களின் உடை முற்றாக நன்னது வீடுகிறது. அவர்களுக்கு அடைப்பற்றிக் கவலையில்லை. சிலர் கூடிநின்ற கடதாசிக் கப்பல்கள் விடுகின்றனர்; வெள்ளத்தோடு அவை செல்லும்போது கைக்கொட்டி ஆரவாரக்கின்றனர். சிலர் மரக்கிளைகளை ஆட்டுகின்றனர். நீர்த்துளி தெறிப்பதைக் கண்டு சிரிக்கின்றனர். தாய்மாரிற சிலர் தடியடன் அங்கே வருகின்றனர்; உடனே, சிறுவர்கள் அங்குமிங்குமாக ஒடுகின்றனர். மழை வந்துவிட்டால் சிறுவர்களுக்குக் கூர காலைக் கலிப்புண்டாகும். ஆனால் தாய்மாருக்கொ தலை வேதனை பிறக்கும்.

சமுத்வத் தமிழர்களுடைய —

### சுவாமி ஞானப்பிரகாசர்

[குறிப்புக்கள் : 1. ஆரம்யம் 2. பிறப்பு, கல்வி, குருப்பட்டம்  
3. சமயப்பணியும், சமூகப்பணியும் 4. தமிழ்த்தொண்டு  
5. முடிபு.]

சமுதாட்டிற் பிறந்து, தமிழ் வளம் பேறத் தொண்டாற்றிய அறிஞர்கள் பலராவர். அவர்கள் வரிசையில் வைத்து எண்ணப்படத்தக்கவர் சுவாமி ஞானப்பிரகாசர். அவர் தமிழகத்து ஆற்றிய தொண்டு ஏனைய அறிஞர்கள் செய்த தொண்டிலும் பார்க்கப் புதுமையானது.

சுவாமி ஞானப்பிரகாசர் யாழிப்பாணத்து மாணிப்பாயிலே 1875-ஆம் ஆண்டு, சாமிநாதபிள்ளைக்கும் தங்கமுத்துவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் வைத்தியலிங்கம். அவர் தமது ஆரம்பக் கல்வியை குச்சவேலியிற் கற்றார். பின் ஏர் மாணிப்பாயிலும் யாழிப்பாணத்திலுள்ள புனித பத்திரிசியார் கல்லூரியிலும் ஆங்கிலம் பயின்றார். அவர் மாணவனாய் இருக்கும்போதே ஒழுக்கத்தையும் கல்வியையும் தம் இரு கண்களைப் போற்றினார். தாய் மொழியாந் தமிழிலும் உலகப் பொது மொழி யாம் ஆங்கிலத்திலும் புலமையடைந்து பல பரிசுகள் பெற்றார். கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் இலங்கை அரசாங்கப் புகையிரதப் பகுதியில் பணி யாற்றினார். எனினும் அவர் மனம் அமைதியடைய வில்லை. தமிழ்ப் பற்றநும் சமயப் பற்றநும் அவர் உள்ளத் தில் நிறைந்தன. அதனால், அரசு கேவையை விட்டு விட்டார். 1901-ஆம் ஆண்டு கத்தோலிக்க சமயத்தில் வணக்கத்துக்குரிய பிதாவானார்; துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.

அவர் கத்தோலிக்க மத வளர்ச்சிக்குப் பெருஞ் சேவை செய்தார். சமய வளர்ச்சிக்காக அவர் பலபல நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வெளி யிட்டார். சமய சம்பந்தமான பல பாடல்களை இயற்றினார். சாதனையாலும் போதனையாலும் மக்கள் நல்லொழுங்கம் உள்ளவர்களாக வாழ வழிகாட்டினார். சமயப் பணியோடு சமுதாயத்துக்குக் கேள்வ செய்து வேண்டும் என்னும் அவாவும் அவருக்கிடுந்தது. முக்கிய ஈரகங்களும்களின் நலனுக்காகப் பாடுபட்டார். சொந்தக் காணியற்ற ஏழைகளுக்கு அரசி மிகுந்த காணி பெற்றுக் கொடுத்தார்; வீடுகட்டி வாழ வழிகாட்டி ணார். ஏழைக்குழந்தைகள் கல்விக்கறபதற்காகப் பாடசாலைகள் அமைத்தார்.

சமயத்தொண்டு, சமூகசேவை என்னும் இவைகளாம் ஞானப் பிரகாசரங்குப் புகழைப் பெற்றுத் தரவில்லை. அவர்க் குன்றும் என்றும் நிஜங்கு கர்வ தற்குக் காரணம் அவர் ஆற்றிய உண்ணதமான தமிழ்த் தொண்டேயாரும் அவர் துறங்கியாய் இருந்த காலத்தில் வேற்று மொழிகள் பலவற்றைக் கற்றார். அதனால், தமிழையும் வேற்று மொழிகள் கிலவற்றையும் ஒப்பிட இப் பார்க்கும் ஆற்றல் அவருக்கிடுந்தது. அதனால், தமிழில் பலபல ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டார். தமிழ் வரலாற்று ஆராய்ச்சி, ஈழத்துமிழ் வரலாறு என்னும் நூல்கள் தமிழ் மொழியின் தொல்மேயைப் புவப்படுத்தவன். தமிழரின் பூர்வீக சரித்திரமும் கம்யூன், யாழ்ப்பான வரலாறு என்பன வரலாற்றுப் பாங்கங்களை. இவை எல்லாவற்றிலும் பார்க்க வல்லமி ஞானப்பிரகாசருக்குப் பெரும்புகழ் கட்டித்தந்த நூல் தமிழ்ச் சொற் பிறப்பு ஒப்பிடவு அரசாதி. இது தமிழ்ச் சொற்களின் பிறப்புப் பற்றிய ஆராய்ச்சி நூல். பிற மொழிக் சொற்களோடு தமிழுக்குள் தொடர்பையும் விளக்குவது; தமிழில் பழையமையானதுத்துங்கால் இலதூ, இவரது இம்முயற்சி ஏனைய தமிழறிஞர்கள் ஏவரும்

எவரும் செய்யாத ஒரு சாதனையாகும். அதனால், அவரது புகழ் இலங்கையில் மாத்திரமன்றிப் பிறபல நூல் வளர்ந்து பரவியிருக்கிறது.

இவ்வாறு தமிழ் மொழிக்கு அருட்பெருஞ் சேவை செய்த கவாமி ஞானப்பிரகாசர் 1947 ஆம் ஆண்டு அமரராணார், இலங்கையரசு அவரது பகும் பொறித்த முத்திரையை 1981 ஆம் ஆண்டு வெளியிட்டுக் கொரித்தது.

## 23

### நான் பார்த்த ஒரு திருமணம்

[குறிப்புக்கள்: 1. திருமணநாள் இன்னதேரிப்பு 2. திருமண வீட்டு அலங்காரம் 3. உதவினர், நன்றார் வருஷங் 4. மனாலைகள் அழைப்பு. 5. சமயச் சங்குகள். 6. விருந்துபண்டம்]

என் பெற்றோர் அக்காவுக்குத் திருமணங்கு செய்த வேங்கத் தீர்மானித்தார்கள். மணமகன் எங்கள் உறவினர்; அயலூரில் வசிப்பவர். அந்தத் திருமணத்துக்கான நான் குறிக்கப்பட்டது. திருமணத்துக்கான ஆயத்தங்களில் எல்லோரும் முழுமூரமாக ஈடுபட்டார்கள்.

குறிப்பிட்ட நானும் வந்துவிடுகிறது. எங்கள் விடுவெள்ளை அடிக்கப்பட்டுப் புதுமையடைகிறது முற்றத்தை மூடிக் கொட்டகைப்பந்தர் நிமிாந்து நிற்கிறது. மலர் மாலைகளும் மணி மாலைகளும் அவற்றை அலங்கரிக்கின்றன பந்தரின் மேற்குப் புறத்தில் மனவரை அமைக்கப்பட்டிருக்கிறது அது கோபுரம்பிடவு கொண்டு நிற்கிறது. சித்திர சிறப் வேலைப்பாட்டோடு கூடிய அது கண்ணவாக்கவருகிறது. வெளிவாயிலிலே பெரிய மாளிகை

போன்ற சிகரம் கட்டப்பட்டிருக்கிறது. சிகரம், பந்தர், வீடு என்பன மின்விளக்கொளியிற் பிரகாசிக்கின்றன. சிகரவாயிலில் இரு பெரிய குலைவாழைகள் கட்டப்பட்டிருக்கின்றன. அவை தலை வணங்கி அனைவரையும் வரவேற்கின்றன. எங்கெங்கும் மகரதோரணங்களும் மாவிலைத் தோரணங்களும் மலர்மாலைகளும் தொங்க விடப்பட்டிருக்கின்றன.

இப்பொழுது இரட்டை நாகஸ்வரம் இன்னிசை பொழிகிறது; மேலம் முழங்குகிறது. உறவினரும் நண்பர்களும் வரத் தொடங்குகிறார்கள். பெண்கள் வண்ண வண்ணப் பட்டுடுத்தி, மளர்ச்சுடி வருகிறார்கள். ஆண்கள் தூய வெண்ணிற உடையோடு கம்பீரமாக வருகிறார்கள்; சிறுவர் சிறுமியர் விதம் விதமான உடையணிந்து வண்ணத்துப் பூச்சிகள் பேரன்று ஒடித்திரிகிறார்கள். அங்குள்ளோர் எல்லோரும் பெருங்களிப்படன் காணப்படுகிறார்கள்.

இப்பொழுது மணமகனை அழைத்து வருகிறார்கள். மயில்போன்று அலங்கரிக்கப்பட்ட மோட்டாரில் மணமகன் அமர்ந்திருக்கிறார். அவரின் பக்கவில் என் அண்ணன் மணமகனுக்குத் தோழனாய் இருக்கிறான். வண்டியின் முன்னும் பின்னும் ஆண்களும் பெண்களும் ஊர்வலமாக வருகின்றனர். ஈற்றில் மணமகன் எங்கள் வீட்டு வாயிலில் இறங்குகிறார். எங்கள் வீட்டார் மணமகனை எதிர்கொள்ள வருகின்றனர். அண்ணன் மணமகனில் பாதங்களைக் கழுவுகிறான். பெண்கள் ஆராத்தி எடுக்கின்றனர். பின்னர் மணமகன் பந்தரினுள்ளே சென்று மணவறையில் அமருகிறார்.

உடனே, திருமணச் சடங்குகள் ஆரம்பமாகின்றன. அந்தணர் வேதமந்திரங்களை ஒதுக்கிறார்; ஓமகுண்டத் தில் அக்கினி வளர்க்கிறார். சிறிது நேரத்தின்பின் மணப் பெண் தோழியர் புடைக்கும் வருகிறாள். குனிந்த தலை புடன் மெல்ல மீமல்ல வருகிறாள். மணப்பெண் மண

மகனின் பக்கத்தில் அருகிறாள். மேலும் பலவற சடங்குகள் நிகழுகின்றன, அந்தனர் தாலியை எடுத்து மணமகன் கையிற் கோடுக்கிறார். மேளவாத்தியங்கள் பேரொலியுடன் முழங்குகின்றன. அந்தனர்கள் மந்தி ரங்களைக் கோவிக்கிறார்கள் மணமகன் மணமகனின் கழுத்திலே தாலியைக் கட்டுகிறார். சுற்றிய, பெரியோர்கள் அறுகரிசியிட்டு மணமக்களை வாழ்த்துகின்றனர். வாழ்த்துக்கள் முடிந்ததும் மணமக்கள் வீட்டிலூள்ளே செல்லுகின்றனர். ஆரவாரங்கள் ஓய்கின்றன.

அதன் பின்னர் விருந்து நடைபெறுகிறது. மணமகன் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் அருகருகே அமருகின்றனர். அறுக்கலை உணவுண்டு மசிழ்கின்றனர். பின்னர் ஒவ்வொருவராகத் தாம்புலம் பெற்றுக் கொண்டு விடை பெறுகின்றனர். திருமண நிகழ்ச்சி நிறைவேய்துகிறது.

## 24

### நான் ஆசிரியனானால் ...

- |                            |                                 |
|----------------------------|---------------------------------|
| 1. ஆரம்பம்                 | 2. ஆசிரியர்க்குரிய பண்புகள்;    |
| ஆசிரியர்களின் செயற்பாடுகள் | 4. ஆசிரியத் தொழிலின் திறப்புகள் |

எங்கள் குடும்பத்தில் அப்பா ஆசிரியர்; அம்மா ஆசிரியர்; அக்கா, அத்தான் ஆசிரியர். சுருக்கமாகச் சொன்னால் எங்கள் குடும்பமே ஆசிரியர் குடும்பம். இவர்கள் தங்கள் தொழில்பற்றி அடிக்கடி அளவளாவு வார்கள். அவற்றை நான்கே மீட்பேன். எனது பாடச்சோலையிலும் பலவகையிட்டு ஆசிரியர்களைச் சந்தித் திருக்கிறேன். அவர்களோடு பழகியிருக்கிறேன்; அவர்

களை அவதானித்திருக்கிறேன். இவற்றால் நானும் ஆசிரியணானால் ..... என்னும் எண்ணம் தோன்றியது.

பாடசாலை ஒரு தொழிற்சாலையில்தான்; ஏனோ தானோ என்று வேலை செய்யும் இடமுன்று. உயிரும் உள்ளமும் உணர்ச்சியும் கொண்ட சிறுவர் நவொற்வு வாழ வழிகாட்டுமிடம். மாணவர்கள் கல்வியில் வல்லவர் களாக வேண்டும்; ஒழுக்கத்தில் சிறந்தவர்களாகவேண்டும்; உடலுறுதி பெற்றவர்களாய் வளர்வேண்டும். நான் ஆசிரியணானால் இவை மூன்றிலும் மாணவர்கள் சிறந்தவிளங்க என்றால் இயன்ற முயற்சிகள் எடுப்பேன். நிறைந்த தெளிவான அறிவுடைய ஆசிரியரே மாணவர்களுக்குச் சீராகக் கல்வி கற்பிக்கமுடியும். அதனால் நான் என்னறிவை வளர்ப்பதற்காகப் பல பல நாள்களைப் படிப்பேன். மாணவர்கள் ஆசிரியர்களின் நடை உடையவர்கள். நான் ஆசிரியணானால் நாலுபேர் மெச்சம் நல்லொழுக்கம் உள்ளவராய் இருக்க முயல்வேன். அன்பு, பொறுமை, இள்சொற் பேசல், நன்றிமறவாயை முதலிய நற்பண்புகளை வளர்த்துக் கொள்வேன். அதனால், மாணவரிடமும் அந்த நற்பண்புகள் வளர வாய்ப் புண்டாகும். மாலை வேளைகளில் மாணவர்களோடு சேர்ந்து நானும் விளையாடுவேன். அதனால், அவர்களுக்கும் நன்மையுண்டு; ஏன் க்கும் நன்மையுண்டு, விளையாட்டுக் களத்தில் உடல் வலுவடைவது ஒருபயன். தலைவனுக்கு அடங்கி நடக்கும் பண்பு, விட்டுக்கொடுக்கும் பண்பு, நேர்மை முதலிய பண்புகள் வளர்வது அடுத்தபடின்.

நான் ஆசிரியணானால் கல்வி கற்பிக்கும் நேரத்தைக் கண்ணேன்க் கருதுவேன். குறித்த நேரத்தில் குறித்த வகுப்புக்குச் செல்வேன், பாடவேளை முழுவதும் நானும் தொழிற்படுவேன்; மாணவரையும் தொழிற்படச் செய்வேன். பாடங்களைப் படிமுறையாக விளங்குகிறேன்; மாணவர் சிலர் விரைவாக விளங்கிக்கொள்ள மாட-

டார்கள். அதனால், அவர்களும் பயனடையும் முறையில் ஆறுதலாகவிளக்குவேண். பாடமுடிவில் பயிற்சிகள் அளித்துத் திருத்துவேன். மாணவர் எல்லோரையும் சமமாகவே கருதுவேன். மாணவர் சிலரில் விருப்பும் சிலரில் வெறுப்பும் கொள்ளமாட்டேன். பயமுறுத்தி போதன்டன வழங்கியோ கல்வி கற்பிக்கமாட்டேன். என் அனுபவத்தைக் கொண்டு சொல்லுகிறேன்; பயம் குடிகொண்ட மனத்தில் எதுவும் பதியாது. அங்கும் ஆதரவும் காட்டிப் பிழைகளைத் திருத்துவேன். பிரம்பால் ஆட்சி செய்யமாட்டேன்; அங்பாகி ஆட்சி செய்வேன். எந்தப் பாடத்தில் எந்தப் பயிற்சி கொடுத்தாலும் தவறாது திருத்துவேன்; வீட்ட பிழைகளைச் சுட்டிக்காட்டி, மாணவர்களைக் கொண்டு அப்பிழைகளைத் திருத்துவிப்பேன்; அலட்சியமாய் இருக்கமாட்டேன். மாணவர்களே இந்நாட்டின் உண்ணதமான செல்வம். எங்கள் நாட்டின் எதிர்கால வளர்ச்சி அவர்களிலேயே தங்கியிருக்கிறது இந்த உண்மையை நான் ஆசிரியனால் மறக்கமாட்டேன்.

“எழுத்தறிவித்தவன் இறைவனாவான்” என்பது ஒரு பழமொழி. மாணவர்களுக்கு முறையாகக் கல்வி யைக் கற்பிப்பவன் கழவுளுக்கு ஒப்பாவான். இறைவன் மனிதனைப் படைத்தான்; அந்த மனிதனை நற்குணம் உள்ளவனாகவும் வல்லமை உடையவனாகவும் பண்டப்பவன் ஆசிரியன். அதனால் ஆசிரியன் இறைவனுக்கு ஒப்பாவான். மனிதனுக்கு நோய் நொடியற்ற உண்மையான கண் எது தெரியுமா? அந்தக் கண் கல்வி. அந்தக் கண்களைத் தருபவன் ஆசிரியன். எனவே ஆசிரியனே எல்லாத் தொழில் செய்பவனிலும் சிறந்தவன். அதனால் நான் ஆசிரியனானால் பெருமகிழ்ச்சியும் பெருமையும் அடைவேன்.

## இரு திருநாள்—தைப்பொங்கல்

[குறிப்புக்கள்: 1. ஆரம்பம். 2. திருநாளின் பெருமை. 3. திருநாட் கொண்டாட்டம். 4. சிறுவர் களியிப்பு.]

தமிழர் ஆண்டு தோறும் பல திருநாள்களைக் கொண்டாடுவர். அவை மக்களுக்குப் புத்தனர்வு ஊட்டுகின்றன; மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கின்றன; தெய்வபக்திக்குக் காரணமாய் அமைகின்றன. அத்தகைய திருநாள்களிற் சிறப்புடையன் புதுவருடப் பிறப்பு, தீபாவலி, தைப்பொங்கல் என்பன. அவற்றுள் நாள் வீருடிபுந் திருநாள் தைப்பொங்கல் ஆகும்.

தைமாதம் முதல் நாளி லே தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதனை உழவர் திருநாள் எனச் சிறப்பித்துக் கூறுவர். உழவன் உணவுப் பொருள்களை உண்டாக்கி, உயிர்களைக் காப்பாற்றுகிறான். அவனுது தொழிலுக்கு மழையும் வெயிலும் மிக இன்றி யமையாதன. மழையும் வெயிலுந் தருபவன் குரியன் குரியன் வேண்டிய காலத்தில் மழையைப் பெய்வித்துப் பயிர்களை வளரச் செய்கிறான். வெயிலைத்தந்து பயிர்களை விளையச் செய்கிறன. உழவனுக்குச் குரியன் செய்யும் நன்மை அளவிடற்காய்து. அந்த நன்மையை உழவன் மறப்பதில்லை. அதனால், அவன் குரியனுத் தெய்வமாகப் போற்றுகிறான்; பொங்கலிட்டுத் தன் நன்றியறிதலைக் காட்டுகிறான்; அதற்குரிய நாளாகத் தைத்திங்கள் முதனாளைத் தெரிந்தெடுத்திருக்கிறான். உழவுத்தொழிலுக்கு மாடுகளும் பேருதலி புரிகின்றன. அவை வயலை உழுது வளமாக்குகின்றன; பாலைத் தந்துமக்களைக் காக்கின்றன. அதனால், அவைகள் செய்துதவியையும் உழவன் மறப்பதில்லை. தைப் பொங்கலுக்கு அடுத்த நாள் அவைகளுக்காக அவன் பொங்கலிடுகிறான்.

பொங்கலுக்கு முன்னர் வீடுகளை வெளிணையடித்தும் கழுவியும் மெழுகியுஞ் சுத்தஞ் செய்வர். பொங்கலன்று அதிகாலையில் எல்லோருந் துயிலெழுந்து நீராடிப் புத்தாடையணிவர். தோத்திரம் பாடி இறைவனை வழிபடுவர். பின்னர், முற்றத்தை மெழுகிக் கோலம்போடுவர். அதனைச் சூழ மாவிலையாலும் தென்னங்குருத்தாலும் தோரணங் கட்டுவர், நாலு மூலைகளிலும் வாழை நாட்டுவர். நிறைகுடம் வைத்து, குத்துவிளக்கேற்றுவர். கோலத்தின் நடுவே அடுப்பு அமைத்து நெருப்பு மூட்டுவர். புதுப்பாணையின் கழுத்திலே மாவிலை இஞ்சியிலை, மஞ்சள் இலை என்பவற்றைக் கட்டுவர். பாணையிற் பகப்பாலை நிலைப்பர். பின்னர் அதனை அடுப்பி வேற்றிப் பொங்குவர் பால் பொங்கிவரும் போது சூரியனை வணங்குவர். எல்லாச் செல்வங்களும் பொங்க வேண்டுமென்று வேண்டுவர். பச்சையரிசி. பயறு, சுத்தரை முதலியவற்றை அந்த உலையிலிடுவர். பொங்கல் ஆனதும் தலைவாழையிலையிற் படைத்து, தோத்திரம் பாடிச் சூரியனை வணங்குவர். பின்னர் எல்லோரும் ஒன்றுகூடி, உண்டு மகிழ்வர்.

அதற்கு அடுத்தநாள் மாட்டுப் பொங்கல் நிகழும். அதனைப் பட்டிப் பொங்கல் என்றும் அழைப்பர். பட்டியிலுள்ள மாடுகளைக் குளிப்பாட்டி அவற்றுக்குச் சந்தனம், குங்குமம் என்பனவற்றைப் பூசுவர். மலர் மாலை குட்டுவர். அலைகளின் நன்றியை எண்ணிப் பொங்கலிடுவர். மாடுகளுக்குப் பொங்கலை ஊட்டி மகிழ்வர்.

அந்த இருநாள்களிலும் சிறுவர் கரைகாணாக் களிப் படைவர். நாள் முழுவதும் வெடி சுட்டும் வாணம் விட்டும் மகிழ்வர்.

“ பொங்கலின்று பொங்கல் - நல்ல  
புத்தமிழ்தப் பொங்கல்  
மங்கலங்கள் பொங்க - எங்கள்  
மனையிடும் பொங்கல் ”  
என்று பாடி ஆடிக் குதாக்கிப்பர்

## 26

### மலைநாட்டில் நான் கண்ட காட்சிகள்.

[குறிப்புக்கள்: 1. ஆரம்பம் 2. காலைநேரக் காட்சி 3. மழை-அருளி - ஓரு 4. தேவிலைத்தோட்டம். 5. முடிபு]

இலக்கையின் மலையகத்தில் கற்றன (தொப்பி தோட்டம்) பிரதானமான நகரம். அந்நகரிலே உள்ள அஞ்சல் நிலையத்திலே எனது முத்த அண்ணர் பணி யாற்றுகிறார். சித்திரைய் புதுவருடப் பிறப்புக்கு அவர் வீட்டுக்கு வந்திருந்தார். அவர் வேலைக்குத் திரும்பும் போது என்னையும் தம்முடன் கற்றனுக்கு அழைத்துச் சென்றார். அப்பொழுதுதான் நான் முதலில் மலைய கத்துக் காட்சிகளைக் கண்டுகளித்தேன்.

எப்போதுமே காலையில் வெள்ளென எழுந்து விடுவது எனது வழக்கம். கற்றனில் அண்ணருக்குரிய விடுதியிலே தங்கிய நான் அதிகாலையில் எழுந்துவிட்டேன். அண்ணரின் விடுதி ஒரு குன்றின் உச்சியில் இருந்தது. நான் வாயிற் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தேன். கம்பளிச் சட்டை அணிந்திருந்த போதும் சில்லென விசிய குளிர்காற்று என்னை நடுங்கச் செய்தது. நான் அதைப் பொருட்படுத்தவில்லை. சுற்றுமுற்றும் நோக்கினேன். கண்ணுக்கெட்டிய இடமெங்கும் சிறிதும் பெரிதுமான மலைகள். அவையெல்லாம் பனிப்புகாரால் போர்க்கப்பட்டிருந்தன. சிறிது நேரத்தில் கதிரவன் மஞ்சள் வெயிலைப் பரப்பிக் கொண்டு எழுந்தான். ஒளிவெள்ளம் எங்கும் பரந்தது. அப்போது சூழவுள்ள மலைகள் எல்லாம் கண்கொள்ளா எழில் பெற்று விளங்கின. எங்கெங்கும் பச்சை. அம் மலைகள் கரும் பச்சைப் பட்டுடெட்டு அணியணியாய் நிங்கும் மங்கையர்போல விளங்கின. அந்தப்பசும் பட்டாடையில் செந்திறப் பூக்கள் காணப்படுகின்றனவோ!

ஆமாம்; அந்தப் பசியமலைச்சாரவிலே தொழிற்சாலை களும் தொழிலாளர் குடியிருப்புக்களும் அவ்வாறு தோன்றுகின்றன. என் கண்ணதிரேயுள்ள வண்ண வண்ண மலர்களிலும் மலர்ச் செடிகளிலும் புதுநுனி யிலும் பளித்துளிகள் தூங்குகின்றன. குரிய ஒளிபட்டு அவை வைரமணிகளென்ற பிரகாசிக்கின்றன. சிறிது நேரத்தில் கதிரவன் என்ற கள்வன் அவற்றையெல்லாம் அன்னி எடுத்துக்கொண்டான்.

மத்தியான நேரம் மலையுச்சி எங்கும் வெண்முகில் கள் கூடுகின்றன. அவை அங்கு ஆடியசைந்து விளையாடுகின்றன. என்ன அதிசயம்! சிறிது நேரத்தில் அவை கள்ளங்கரிய முகில்களாய் மாறிவிடுகின்றன. அவை அங்கே உருண்டு புரள்கின்றன. மின்னால் கண்ணப் பறிக்கின்றது; இட்யோசை காலதச் செவிகாக் குகின்றது. மழை சோவெனப் பொழிகிறது. மலைச்சாரவிலுள்ள தேச்செடிகளும் இடையிடையேயுள்ள நெடிதுயர்ந்த மரங்களும் நன்றாக நீராடிக் களிக்கின்றன. ஒருமணி நேரந்தான் மழை பெய்தது. கருமுகில்கள் மாயமாய் மறைந்துவிட்டன. மீண்டும் குரிய ஒளி எங்கும் பரவுகிறது. இப்போது எங்கள் விடுதிக்கு அருகிலுள்ள சிற்றாற்றை நோக்கிச் சிறுச்சிறு அருவிகள் துளிலிக் குதித்துக்கொண்டு வருவது தெரிகிறது. அவை மிகப்பெரிய முத்தமாலைபோலது தோன்றுகின்றன. சிற்றாறு, “கன்றும் மலையும் குதித்துவந்தேன்” என்ற பாடிக்கொண்டு செல்லுகிறது.

மாலை மூன்று மணியளவில் அண்ணார் தமது மோட்டார்ச் சைக்கிளில் தேயிலைத் தோட்டமொன்றுக்கு அழைத்துச் சென்றார். அந்தத் தெரு மலைகளைச்சுற்றி, வளைந்துவளைந்து மேலே சென்றது. மலைச்சாரவிளக்கு னும் மனிதன்து அரையளவு உயரமான தேயிலைச் செடிகள். அவை சமாந்தரமான நேர்கோடுகள் நீல

ஊற்போல வரிசை வரிசையாக நின்றன. ஒரு இடத் திடு அண்ணர் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அங்கே பெண்கள் வரிசையாக நின்று தேயிலைக் கொழுந்து பறிக்கின்றனர். அவர்கள் முதுகிலே கூடை, வெகு வேகமாக இருங்கைகளாலும் கொழுந்து பறித்து கூடையிற் போடுகின்றங்கள். இருஇலை; ஒரு மொட்டு. இதுதான் தேயிலைக் கொழுந்து. அதைப் பறிக்கும் வேகம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பின்னர் அண்ணர் என்னைத் தேயிலைத் தொழிற்சாலைக்கு அழைத்துச் சென்றார். அது நான்கு மாடிக் கட்டிடம். மேல் மாடி களில் கொழுந்துகள் வாடவிடப்பட்டிருந்தன. வாடிய கொழுந்துகள் அரைக்கப்பட்டு வறுக்கப்பட்டன. அதன் பின் நாம் உபயோகிக்கும் தேயிலை பெறப்படுகிறது.

இவைதவிர, நீர்வீழ்ச்சிகள், பூங்காக்கள் என்பவற் றுக்கும் சென்று அவற்றினைக் கண்டுகளித்தேன். மலையகம் இலங்கையின் உயிர்நாடு என்பதையும் உணர்ந்தேன்.

## 27

[கதையாக்கம்: பின்வரும் குறிப்புக்களைக்கொண்டு கதையாக்குக். ]

### இழுக்கம் உயர்வு தரும்.

1. நற்கண்முள்ள அநாதைச் சிறுவன். 2. ஒரு பெரியார் அவனை வளாத்தல். பெரியாரின் கெட்ட மகன். 3. அநாதைச் சிறுவன் படித்து உத்தியோகமாக்கல். 4. பெரியார் இதுக்க அவர்மகன் சொத்தை அழித்தல். 5. அபாயத்தில் அகப்படல். 6. அநாதை அவனைக் காப்பாற்றல்.

மட்டுநகரிலே பெரியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் சிவராமன். அவர் பணம் பண்டத்த

பிரபு. கருணையுள்ளாங் கொண்டவர்; நான் தருமங்கள் செய்யவர். அந்தக்கிழவுள்ளவர்கள் அவரைத் தருமசீலர் என்றே அழைப்பார்.

ஒருநாள் அவர் கற்குடா என்னும் இடத்திலுள்ள கடலுக்கு நீராடுச் சென்றார். நீராடிய பின்னர் அப்பலி இல்லா தென்னாஞ் சோலையிலிருந்து உணவுகுந்தத் தொடங்கினார். அப்போது அங்கே சிறுவன் ஒருவன் வந்தான் அவனுக்குப் பத்து வயது இருக்கும். அவனுடல் வராடியிருந்தது அவன் கந்தையாகை அணிந்திருந்தான். எனினும் அவன் முகம் வகிரம் உடைய யதாய் இருந்தது அவன் சிவராமனை நோக்கி, “ஐபா பசிக்கிறது”. என்று கேட்டான் சிவராமன் புன்முற வலுடன் அவனுக்கு உணவு அளித்தார். அவன் உணவுண்டபின்றை அவனைப் பற்றி அவர் விசாரித்தார். அவன் தனக்குத் தாய்த்தையர் இல்லை என்றும் தன் பெயர் சுகுணன் என்றும் கூறினான். சிவராமன் அநாதையான சுகுணனைத் தன்னுடன் வசிக்கும்படி அழைத்தார். அவன் மகிழ்ச்சியோடு சம்மதித்தான்.

சிவராமனுக்குத் துருபதன் என்னும் மகன் ஒருவன் இருந்தான் அவன் பணத்திமிர் கொண்டவன். அவன் ஆசிரியர்களையோ பெரியவர்களையோ சிறிதும் மதிப் பதிக்கல். சுகுணனைத் தன் வீட்டு வேலைக்காரனைப் போலவேந்தத்தினான். துருபதனுக்குக் கல்வி யேப்பங்காய் போலக் கந்தது! பாடசாலைக்குச் செல்லாது தீய நண்பர்களுடன் ஊர் சுற்றித் திரிந்தான் ஆயின், சுகுணன், நற்குணன். சிவராமன் ஏவிய பணிகளைச் செய்தான். எல்லோருடனும் பணிவடன் பழகினான். கல்வி அவனுக்குக் கற்கண்டைப் போன்று இனித்தது மிகுந்த திறமையோடு படித்துப் பல பரிக்கள் பெற்றான். அவனது பண்பையும் பழப்பின்மீது கொண்ட ஆர்வத்தையுங் கண்டு சிவராமன் மகிழ்ச்சியடைந்தார். தமது மகனின் நிலையை என்னி மணம் யிக் வருந்தினார்.

சுகுணனை அவர் தம் மகனாகவே கருதி மேற்படிப்புக்கு அனுப்பினார். அவன் எல்லாத் தேர்வுகளிலும் சிறப்பாகத் தேறினான். மிகவிரைவில் அரசினர் அவனை உயர்தர பதவியொன்றில் நியமித்தனர்.

தாம் பெற்ற மகன் தீயவனாகிவிட்டான் என்ற கவலை சிவராமனை வருத்தியது. அதனால் நோயுற்றும் படுத்த படுக்கையானார். அந்நிலையிலும் துருபதன் தன் தந்தைக்குத் தொண்டு செய்யாது ஊர் சுற்றினான். சுகுணன் விடுமுறை பெற்றுவந்து அவருக்குப் பணி செய்தான். ஒரு நாள் சிவராமனின் ஆவி பிரிந்தது. சுகுணன் உள்ளும் உருகித் தேமபித் தேமபி அழுதான். ஆனால் அவர் பெற்ற பிள்ளை ஒரு துளி கண்ணீராவது சிந்தவில்லை.

தந்தை இறந்ததும் துருபதன் தன்னெண்ணப்படி நடக்கத் தலைப்பட்டான். தன் தீய நண்பர்களோடு கூடிக் குடிப்பதும் சூதாடுவதுமே அவனது வேலைகளாக மாறின. ஈற்றில் தானிருந்த பெரிய மாளிகையையும் விற்றான். அந்தப் பண்தையும் நண்பர்கள் வர்சக மாகக் கவர்ந்து கொண்டனர். அவன் உண்ண உணவும் உடுக்க உடையும் படுக்க இடமுமின்றி அலங்காரன். அதனால், பிறர் பொருளைத் திருடத் தொடங்கினான் ஒருநாள் அவன் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டு நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டான். அதனைக் கேள்விப் பட்ட சுகுணன் ஓடோடி வந்தான். துருபதனுக்கு விதிக்கப்பட்ட குற்றப்பணம் முழுவதையுங் கட்டி அவனை மீட்டான். துருபதன் சுகுணன் கட்டித்தழுவி மன்னிப்புக் கேட்டான். அதன்பின் துருபதன் நலவை வாக மாறி வியாபாரத்தில் ஈடுபட்டாரன்.

## நான் கண்ட ஒரு தெரு விபத்து.

[குறிப்புக்கள்: 1. விபத்தைக் காணாற்குரிய சந்தர்ப்பம். 2. விபத்து நடந்த இடம். 3. வாகனங்களின் நிலை 4. காயமடைந்தோர் நிலை. 5. கூடி நின்றவர் பேசக்கள், செய்த உதவி.]

ஒரு நாள் மாலையில் நான் பால்சாலையினின் ரூம் வீடு நோக்கி வீதி வழியாகச் சென்றேன். அவ்வீதியில் ஒரு வளைவு இருந்தது. அது உசர வடிவில் அமைந்திருந்தது; அதனால் அபாயகரமானது. அப்பொழுது என்னைக் கடந்து ஒரு மோட்டார் வண்டி மிகவேகமாகச் சென்றது. அதைத் தெரும் ‘படார்’ என்றொரு பெருஞ் சத்தங் கேட்டது. நான் அந்த இடத்தை நோக்கி விரைந்து சென்றேன்.

அங்கே நான் கண்ட காட்சி என்னைத் திடுக்கிடச் செய்தது. சிறிதுநேரம் திகைத்து நின்றேன். அத்தகைய பயங்கரக் காட்சி அது! நான் இதற்கு முன் அத்தகைய பயங்கரக் காட்சியைக் கண்டதில்லை. அந்த அபாயகரமான விளைவில் மோட்டார் வண்டி வேகத்துடன் திரும்பியது. அதே சமயம் மறுபக்கத்திலிருந்து வசுவண்டி ஒன்று வந்தது. ஒன்றை ஒன்று காணவில்லை; மிக அண்ணமயிலேதான் அவை ஒன்றை ஒன்று கண்டன; மோட்டார்ச் சாரதியால், தன் வண்டியின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை வசுச் சாரதியோ மோட்டார் வண்டியைக் கண்டதும் வசுவண்டியை நிறுத்தினான். ஆனால் வந்த வேகத்தில் மோட்டார் வண்டி வசுவண்டியில் மோதிவிட்டது இந்த விபத்து கண்ணி யைக்கும் நேரத்தில் நடந்து முடிந்தது.

வசுவண்டி பயில்வாணைப் போன்று கம்பீரமாக நின்றது. ஆனால் அதனுடன் மோதிய மோட்டார் வண்டி மிகுந்த சேதமடைந்திருந்தது. வசுவண்டியின்

முனிபக்கத்திலே சில இடங்களிலே நசிவுகள் ஏற்பட டிருந்தன. ஆனால், எந்திரத்தில் எவ்வித பழுதும் இல்லை. மோட்டார் வண்டியோ திருத்த முடியாத வகையிற் சேதமடைந்திருந்தது அதன் விளக்குகளாகிய கண்கள் உடைந்து குருடாய்விட்டன. எந்திரமுள்ள முறப்பகுதி நடிந்தும் உடைந்தும் உருக்குவைந்து காணப்பட்டது. முன்புறக் கண்ணாடி பொடிப் பொடியாய்க் கிதறி விட்டது. அதன் உடல் அலங்கோலமாக வளைந்திருந்தது. சிறிது நேரத்தின் முன் அது கண்கவர் வனப்புடையதாய் விளங்கியது. இப்போதோ உருக்குவைந்து அலங்கோலமாய்க் கிடந்தது.

வசவில் இருந்த பிரயாணிகளுக்கு எவ்வித காயமுமில்லை. ஆனால் மோட்டாரிற் பிரயாணங்கு செய்தவர் களில் மூவர் அபாயகரமான நிலையில் இழுத்தெடுக்கப்பட்டனர். அம்மூவரில் இருவருக்கு மன்னையிற் பலத்த ஆடிவிழுந்திருந்தது. அதனால் அவர்களை ஆறிவு நினைவற்றுப் பினம்போலக் கிடந்தனர். ஒருவருக்குக் கால்களிலொன்று முறிந்து தொங்கியது. அவர் இரத்த வெள்ளத்திற் கிடந்து துடிதுடித்தார்; வேதனை தாங்காமல் அவற்றினார். ஆனால் ஒருவர் மாத்திரம் தெய்வச்செயலாய் ஆபத்தின்றித் தப்பினார்.

அப்பொழுது அங்கே மக்கள் பெருந்திரளாகக் கூடி விட்டனர். எல்லோரும் தாம் தாம் விரும்பியபடி பேசிக்கொண்டனர். சிலர் வசுச் சாரதியைப் பாராட்டினர்; சிலர் அவனைத் தூற்றினர். சிலர் மோட்டார்ச் சாரதிக்காக அனுதாபப்பட்டனர். சிலர் இந்த வளைவிலே இந்த வேகத்திலே சென்றிருக்கக் கூடாது என அபிப்பிராயம் தெரிவித்தனர். எல்லோரும் பேசிக்கொண்டிருந்தனரே யன்றி ஒருவராவது செய்யவேண்டியதைப்பற்றி உணரவில்லை.

எனக்கு அங்கு நிற்பவர்கள் செய்வன சரியெனத் தோன்றவில்லை. அதனால் நான் மிக விரைவாக அயவில்

அவள்கள் நகர்காவலர் நிலையத்துக்கு ஓடினேன். அவர் களுக்கு அந்த விபத்தைப்பற்றி அறிவித்தேன். அவர்கள் தாமதமின்றி அந்த இடத்துக்கு வந்தனர். காயமங்டறி தோலர் எவ்வத்திய நிலையத்துக்கு அனுப்பினர் விபத்தைப்பற்றிய எவ்வாக குறிப்புக்களையும் குறிக்குக் கொள்ளவர். அந்த விபத்தை இப்போது நினைத் தாலும் என் உடல் நடுங்குகிறது.

## 29

உரையால்:

### வீடுமுறையைக் கழித்த முறை.

[குறிப்புக்கள்: 1. ஆரம்பம். 2. விடுமுறையைக் கழித்த இடம் ஏதுவென்பது 3. அவ்விடத்தின் பலவகைச் சிறப்புக்கள்.

4. முடிபு.]

தேவி: வணக்கம், இராணி,

இராணி: வணக்கம், தேவி.

தேவி: இராணி, விடுமுறையில் உள்ளைக் காணமுடிய வில்லையே; எங்கு சென்றிருந்தாய்?

இராணி: நான் கண்டிக்குச் சென்றிருந்தேன், விடுமுறையை அங்குதான் கழித்தேன்

தேவி: ஒ, அப்படியா! அங்கு யாரு வீதுகியிருந்தாய்?

இராணி: கண்டியில் என் பெரிய மாமா விட்டிலே தங்கி யிருந்தேன். அவர் அங்குள்ள இலங்கை வங்கியிற் பணிபுரிகிறார்.

தேவி: கண்டியில் நிறைந்த நகரம் என் என் அண்ணா கூறினார். உண்மைதானா இராணி?

இராணி: ஆம்; உண்மைதான் தேவி, இலங்கையிலுள்ள ஏழில் நிறைந்த நகரங்களுள் ஒன்று கண்டியில் நிறைந்த நகரம் என்று கண்டு

அதனைச் சூழ்ந்து வானுற ஒங்கிய பல மலைகளை உண்டு. அவையெல்லாம் மரகத நிறப் பட்டு உடுத்துபோன்ற பசுமையுடன் விளங்குகின்றன. அம்மலைகளின் நடுவே கண்டித நகர் அமைந்திருக்கிறது. தலதா மாளிகையும் அதையடித்துள்ள வாவியும் கண்கொள்ளாக் காட்சியளிக்கின்றன.

**தேவி:** தலதா மாளிகையிலேதான் புத்தரின் புனித தந்தம் வைக்கப்பட்டிருக்கிறது இல்லையா இராணி?

**இராணி:** ஆம் அங்குதான் அது போற்றிக் காக்கப் படுகிறது. தலதாமாளிகை புத்தசமயக் கூவரின் புனிதத் தலங்களுட் சிறந்தது. நான்தேரும் புத்தசமயிகள் அங்குவந்து மலர் தூவி வளங்கிச் செல்கிறார்கள்.

**தேவி:** நீ அங்கு போயிருந்தாயா, இராணி?

**இராணி:** போகாமல் இருப்பேனா? சென்ற பூரண நாளன்று அங்குச் சென்றேன். பூரண பெளத்தரின் சிறந்த திருநாள். அதுபோயாநாட்களிற் சிறந்தது. அன்று வெண்ணிற ஆடை அனிந்த பலர் மலர்த் தட்டைக் கையிலெங்கி நிரை நிரையாக வந்து வணங்கினர். அயலிலே ஒரு பெரிய மண்டபம் இருக்கிறது. அது சிற்பவேலைப்பாடுகள் நிறைந்தது. புத்தபிக்குகள் அங்கிருந்து சமயபோதனை செய்கிறார்கள்.

**தேவி:** கண்டிதானே பழைய சிங்கள மன்னர்களின் தலை நசரம்; இல்லையா இராணி.

**இராணி:** ஆமாம்; அதைப்பற்றிச் சொல்ல மறந்து விட்டேன கண்டியாகர்களின் அரண்மனை தலதா மாளிகையின் அயலில் இருக்கிறது. இங்னொரு புறத்தில் ஒரு நூதனசாலை உண்டு. அங்கே சிங்கள மக்கள் உபயோகித்த பழையமையான பல பொருள் கள் இருக்கின்றன. சிங்கள மன்னர்களின் ஆடையளவிகள் அங்கு பாதுகாக்கப்படுகின்றன. பழைய

போர்க்கருவிகள் எல்லாவற்றையும் அங்கே காண வாம்.

**தேவி:** நல்லது இராணி. பேராதனைப் பூந்தோட்டை துக்குச் சென்றாயா?

**இராணி:** ஒரு நாள் மாமாவுடன் அங்குச் சென்றேன். அது மிகமிகப் பெரிய பூந்தோட்டை. உலகிலுள்ள மரங்களைச் செடிகொடிகள்எல்லாம் அங்குவளர்கின்றன. நாங்கள் கண்டுகேட்டறியாத பல மலர்கள் பூத்துக் கூலுங்குகின்றன. எல்லாவற்றையும் கலையழகோடு அமைத்திருக்கிறார்கள். எங்கு நோக்கினாலும் மலர்களின் சிரிப்பு; மரங்களின் நிறைவு; அங்கே சென்றால் திரும்பிவரவே மனம் வராது.

**தேவி:** இராணி, அதோ மணிச்சத்தம் கேட்கிறது. வகுப்புக்குப் போவோம் வா,

## 30

### கல்வீயின் பெருஞ்சீறப்பு

/அறிப்புக்கள்; 1. கல்வியே கண் 2. கல்வியுக் கெஸ்வரமும்  
3. கற்றும் முறை 4. கற்றவர் பெருமை 5. முடிபு

"என்னென்ப ஏனையெழுத் தென்ப இவ்விரண்டும் என்னென்ப வாழும் உயிர்க்கு இது திருவள்ளுவர் வாய்மொழி, என்னும் எழுத்தும் கல்வியைக் குறிப்பன. அதனால் உலகத்தில் வாழும் உயிர்களுக்கெல்லாம் உண்ணமையான கண் கல்வியே. இதுவே இக்குறளின் சுருக்கமான கருத்து. மக்களுக்கு இரண்டு கண்கள் உண்டு. அவற்றால் குறிப்பிட்ட தூரம்வரை தான் பார்க்கலாம். அவற்றுக்குப் பல நோய்கள் உண்டு.

டாகலாம். கல்வி கற்ற மக்களுக்குச் கல்வி என்னும் கண் உண்டு அந்தக் கண்ணால் உவகெங்கும் நடப்பன வற்றை அறியலாம். இறந்தகால, நிகழ்காலச் சம்பவங்களைத் தெரிந்து கொள்ளலாம்; எதிர்காலத்தில் நடைபெறப்போகும் நிகழ்ச்சிகளை ஊகித்து உணரலாம், எனவே கல்வி என்னும் கண்ணே சிறந்தகண். இவ் வுண்மையைத் திருவள்ளுவர்.

“கண்ணுடையர் என்பவர் கந்தோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்” — என மிக அழகங்க எடுத்துரைக்கிறார்.

செல்வம் நிலையற்றது “செல்வோம், செல்வோம்” எனக் கூறிக்கொண்டிருக்கும் கல்வி நிலையானது. செல்வம் கள்வராலும் பகைவராலும் பிறராலும் திருடப்படும்; கல்வியை ஏவரும் திருடமுடியாது. செல்வம் வெந்தழலால் அழியக்கூடியது; ஆனால் கல்வியோ எவற்றாலும் அழியாதது. செல்வத்தைப் பிறருக்குக் கொடுக்குந்தோறும் குறைந்து கொண்டே போகும்; ஆனால் கல்வியோ பிறருக்குக் கொடுக்குந் தோறும் பெருகிக் கொண்டே போகும். எவ்வே மனி தனி தேடக்கூடிய மிகவுயர்ந்த பொருள் கல்வியே, இவ்வுண்மையைத் திருவள்ளுவர் சுருக்கமாக,

“கேடிஸ் விழுக்செல்வம் கல்வி ஒருவர்க்கு மாடல்ல மற்றையலை” எனக் கல்லுகிறார் மாடு என்றால் செல்வம்.

கல்வியை இளமையிலேயே கற்றுத் வேண்டும். “இளமையிற் கல்” என ஒளவையார் கூறுகிறார். இவுமையிலே கற்கும் கல்வி மனத்திலே நன்கு பதியும், அக்கல்வி கல்விலே எழுதப்பட்ட எழுத்துப் போல எக்காலத்தும் நிலைத்து நிற்கும். “இளமையிற் கல்வி சிலையில் எழுத்து”, கல்வியைநாள் தோறும் கிரமமாகக் கற்றல் வேண்டும். சிலர் சிலநாள்கள் ஆர்வத்தோடு பழப்பார்கள்; சிலநாள்கள் சோம்பலே சுகமென்று

புத்தகத்தைத் தொடார். அவர்கள் கல்வியிலே தேர்ச்சி பெறமுடியாது. மன்னான் இடங்களிலெல்லை ரூதோண்டு கிறோம். எவ்வளவு ஆழமாகத் தோண்டுகிறோமோ அதற்குத்தக்கதாக நல்லநீர் ஊறிக் கொண்டே இருக்கும். அதுபோல நல்ல நூல்களைத் திரும்பத் திரும்பப் படிக்கும் தோறும் எமது அறிவு வளர்ந்து கொண்டே போகும். இன்மையிற் கற்பதோடு அமையாது ஒருவர் வாழ்நாள் முழுவதும், இந்தும் வரையும் ஏற்றல் நல்லது, “பாலை ஏற்னும் ஏடது கைவிடேல்”. ஏடு என்றால் நல்ல நூல்கள்.

கல்வி கற்றவர்களையே மனிதர் எனச் சிறப்பித்துக் கூறுவர். ஒள்ளவர்களை விலங்குகள் என இழித்துக் கூறுவர். கற்றோருக்கு எந்த நாடும் அவருடைய சொந்த நாடாகும்; எந்த ஊரும் அவருடைய சொந்த ஊராகும். அதனால் கல்வி கற்றவர் எந்த நாட்டுக்குச் சென்றாலும் பெருமையும் புசழும் பெறுவர். ஆனால், ஒரு நாட்டை ஆரும் அரசனுக்கோ அவனது நாட்டிலே தான் பெஞ்சமையும் புசழும் உண்டு. “மன்னனுக்குத் தன் தேசமல்லாத சிறப்பில்லை; கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு” என ஒள்ளவையார் கூறுகிறார்; கற்றோர் நிரம்பிய சபையிலே வயதில் முதிர்ந்தோருக்கும் மதிப்பில்லை; சென்வர்க்கும் மதிப்பில்லை; உயர்ந்த சாதியினருக்கும் மதிப்பில்லை, இன்மையையினும் வறிய வாயினும் தாழ்ந்த சாதியினரையினும் கற்றவனுக்கே மதிப்புண்டு.

எனவே, மாணவராகிய நாம் கல்வியைக் கண் போலக் கருதி, நான்தோறும் கற்று அறிவாளிகளாய் வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

